



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry

The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

எண்	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2022 ஆ	ஆகஸ்ட் மீ	23 உ
No. } 105	Poudouchéry	Mardi	23	Août	2022 (1 Bhadra 1944)
No. }	Puducherry	Tuesday	23rd	August	2022

GOVERNMENT OF PUDUCHERRY

STATE ELECTION COMMISSION

OFFICE OF THE DEPUTY COLLECTOR (REVENUE) / OFFICE OF THE RETURNING OFFICER
KARAIKAL MUNICIPALITY

KARAIKAL

No. 1-1/RO (KM)/CE/2022.

Karaikal, dated 5th August 2022.

NOTIFICATION

In pursuance of the provisions of rule 5 of Puducherry Municipal Councils (Conduct of Election of Chairmen and Councillors) Rules, 1974 as amended from time to time and in supersession of earlier Notifications issued, the Returning Officer of Karaikal Municipality hereby provides for Municipal Wards, with the previous approval of the State Election Commissioner, the Polling Stations specified in the appended list for polling areas or group of voters noted against each.

M. ADHARSH,
Returning Officer,
Karaikal Municipality-cum-
Deputy Collector (Revenue), Karaikal.

புதுச்சேரி உள்ளட்சிதேர்தல்
03. காரைக்கால் நகராட்சி உள்ளட்சிதேர்தல் வாக்குச்சாவடி விபரம்

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடவடிக்கைகள்
1	01 - கீழ்காசாக்குடி	03/01/1	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி (கிழக்கு), கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால் - 609 609	1. அம்மன்கோவில்தெரு, கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால்-609609 2. ஊழியர் குடியிருப்பு (VMMC), கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால்-609609 3. காளியம்மன் கோவில்தெரு, கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால்-609609 4. வடக்குத்தெரு, கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால்-609609 5. தெற்குத்தெரு, கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால்-609609
2	01 - கீழ்காசாக்குடி	03/01/2	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி (மேற்கு), கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால் - 609 609	1. சுனாமிநகர், கீழ்காசாக்குடி மேடு, காரைக்கால்-609609 2. எடத்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609
3	01 - கீழ்காசாக்குடி	03/01/3	அரசு தொடக்கப்பள்ளி (மேற்கு), மெயின்ரோடு, கீழ்காசாக்குடி, காரைக்கால் - 609 609	1. பாரதியார்வீதி, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 (கிழக்குபகுதி-458 முதல் 584) மேற்குபகுதி-643 முதல் 791) (எம் ஜிஆர் சாலை முதல்தலத்தெரு, பேட் வாய்க்கால்வரை) 2. மாருதிநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 3. எம்.ஜி.ஆர். தெரு, கோட்டுச்சேரி, காரைக்கால்-609609 4. கோத்தாநிநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609
4	01 - கீழ்காசாக்குடி	03/01/4	அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு), மெயின்ரோடு, கீழ்காசாக்குடி, காரைக்கால் - 609 609	1. மேலத்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 2. M.S.P. லஷ்மிநகர், குளோரைடுரோடு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 3. வேட்டைக்காரதெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 4. ர.பிநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 5. ராஜாவிதி, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 6. அன்னத்தெருசாநகர், பாரதியார்ரோடு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 7. ஈஸ்வரவல்லவன்நகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 8. சுமையாகார்டன்-1 இரண்டாவது குறுக்குதெரு, குளோரைடுசாலை, காரைக்கால்-609609 9. விஸ்வேஷ்வரநகர், ஆத்மாலயாபள்ளிசாலை, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609 10. கம்பன்நகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 11. பி.ஆர்.என். காலனி, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 12. மகாத்மாதிரிநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
5	01 - கீழ்காசாக்குடி	03/01/5	அரசு தொடக்கப்பள்ளி (வடக்கு), மெயின்ரோடு, கீழ்காசாக்குடி, காரைக்கால் - 609 609	13. பள்ளிக்கூடத்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 14. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள் 1. ஈஸ்வரன்கோவில்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 2. அம்மையார்நகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609 3. சாந்திநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 4. அண்ணத்தேரேசாத்தி, அம்மையார்நகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 5. இராதாகிருஷ்ணசாலை, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 6. ஜயனார்கோவில்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 7. சிவன்கோவில்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609
6	01 - கீழ்காசாக்குடி	03/01/6	அரசு ஆண்கள் விடுதி (மேற்கு), சிவன்கோவில்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால் - 609 609	1. காளியம்மன்கோவில்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 2. தெற்குபேட்டெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 3. வடக்குபேட்டெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 4. காலனிபேட்டெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 5. பாத்திமாநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 6. பாரதிநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 7. ஏஞ்சலின்தேவதாஸ்நகர், புதுநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609. 8. அருமைநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609. 9. பழையதரங்கம்பாடி ரோடு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 10. கம்பர்தெரு , அம்மையார்நகர் , கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 11. முத்துமாநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609. 12. ஸ்ரீமணாநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 13. சச்சின்நகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609. 14. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள்
7	01 - கீழ்காசாக்குடி	03/01/7	அரசு ஆண்கள் விடுதி (கிழக்கு), சிவன்கோவில்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால் - 609 609	1. இந்திராநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 2. புதுநகர் (எடத்தெரு), கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 3. தியாகிவள்ளியம்மைநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 4. சாணாரத்தெரு, கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 5. கூட்டுறவுநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609609 6. ராஜிவநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609. 7. பாலசரஸ்வதிநகர், கீழ்காசாக்குடி, காரைக்கால்-609 609.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடவடிக்கைகள்
8	02 - தலத்தெரு	03/02/1	அரசு ஆரம்பப்பள்ளி, காளியம்மன்கோயில் தெரு, தலத்தெருபேட்டை, காரைக்கால் - 609 605	1. காளியம்மன்கோயில்தெரு, தலத்தெருபேட்டை, காரைக்கால்-609605 2. வடக்குத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 3. காளியம்மன்கோயில்தெரு, தலத்தெருபேட்டை, காரைக்கால்-609605 4. காளியம்மன்கோயில்தெரு, தலத்தெருபேட்டை, காரைக்கால்-609605 5. காளியம்மன்கோயில்தெரு, தலத்தெருபேட்டை, காரைக்கால்-609605 6. காளியம்மன்கோயில்தெரு, தலத்தெருபேட்டை, காரைக்கால்-609605 7. காளியம்மன்கோயில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605
9	02 - தலத்தெரு	03/02/2	N.S.C. போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி (கிழக்கு - வடக்கு), தலத்தெரு, காரைக்கால் - 609 605	1. வடக்குத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 2. முதலியார்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 3. சிவன்கோவில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 4. சிவன்கோவில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 5. சிவன்கோவில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 6. கிழக்குத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 7. பாரதியார்தெரு, தலத்தெரு (தெற்குப்பகுதி), காரைக்கால்-609605 (தெற்குப்பகுதி), காரைக்கால் (கிழக்குப்பகுதி-342 முதல் 456) (மேற்குப்பகுதி-575 முதல் 641) (தலத்தெருபேட்டை-வாப்பக்கால்முதல்பிள்ளைத்தெருவாசல்வரை)
10	02 - தலத்தெரு	03/02/3	N.S.C. போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி (கிழக்கு - தெற்கு), தலத்தெரு, காரைக்கால் - 609 605	1. அல்லிக்குளத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609 605 2. தெற்குத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609 605 3. கே.எம்.ஜி. நகர், தலத்தெரு, காரைக்கால்-609 605 4. தியணைப்புக்காலனி, தலத்தெரு, காரைக்கால்-609605 5. வீரபத்திரகாளியம்மன்கோயில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609 605 6. சிவசக்திநகர், தலத்தெருபேட்டை, காரைக்கால்-609605 7. நடுத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 8. பெரியகுளத்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 9. பெரியகுளம் (மேற்குப்பகுதி), தலத்தெரு, காரைக்கால்-609605 10. ஆர்.பி. நகர், தலத்தெரு, காரைக்கால்-609605 11. தீபாட்சியம்மன்கோவில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605 12. அய்யனார்கோவில்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609605
11	02 - தலத்தெரு	03/02/4	N.S.C. போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு), தலத்தெரு, காரைக்கால் - 609 605	1. வள்ளுவர்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609 605 (வடக்குப்பகுதி - பாரதியார்சாலைமுதல்தலத்தெருவாப்பக்கால்தெருவரை) 2. ஆறாவதுகுறுக்குத்தெரு, நேருநகர், காரைக்கால்-609605 3. நேருநகர்வளவார்தெரு, காரைக்கால்-609 605

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடி உள்பட உள்ளடங்கிய பகுதிகள்
12	03 - அம்மன்கோயில்பத்து	03/03/1	RMASP அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு), பிள்ளையார் கோயில் மேற்குதெரு, காரைக்கால்மேடு, காரைக்கால் - 609 605	4. நேருநகர்விரிவாக்கம், தலத்தெரு, காரைக்கால்-609605 5. பிள்ளையார்கோவில்மேடு, தலத்தெரு, காரைக்கால்-609 605 6. கே.எம்.ஜிநகர்முதல்தெரு, தலத்தெரு, காரைக்கால்-609 605 7. முல்லியம்மன்கோயில்வீதி, தலத்தெரு, காரைக்கால்-609 605 8. வீரசக்திநகர், நேருநகர்விரிவாக்கம், காரைக்கால்-609605 9. பிடாரிஅம்மன்கோவில்மேடு, தலத்தெரு, காரைக்கால்-609 605. 10. முதல்குறுக்குதெரு, நேருநகர்விரிவாக்கம், காரைக்கால் - 609605. 11. இரண்டாவதுகுறுக்குதெரு, நேருநகர்விரிவாக்கம், காரைக்கால் - 609605. 12. முரசொலிநகர், தலத்தெரு, காரைக்கால்-609 605. 13. ஜெ.ஜெ.நகர், முல்லியம்மன்கோயில்மேடு, தலத்தெரு, காரைக்கால்-609 605. 14. முன்றாவதுகுறுக்குதெரு, நேருநகர்விரிவாக்கம், காரைக்கால் - 609605. 15. குறிஞ்சிவீதி, இந்திராநகர், நேருநகர், காரைக்கால்-609605
13	03 - அம்மன்கோயில்பத்து	03/03/2	RMASP அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்கு), பிள்ளையார் கோயில் மேற்குதெரு, காரைக்கால்மேடு, காரைக்கால் - 609 605	1. சிங்காரவேல்சாலை, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 (பிள்ளையார்கோயில்மேற்குமுதல்தலத்தெருபேட்டைவாய்க்கால்வரை) 2. அம்மன்கோயில்மேடு, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 3. பெருமாள்மேற்குதெரு, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 4. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள்
14	03 - அம்மன்கோயில்பத்து	03/03/3	RMASP அரசு உயர்நிலைப்பள்ளி (தெற்கு), பிள்ளையார் கோயில் மேற்குதெரு, காரைக்கால்மேடு, காரைக்கால் - 609 605	1. அம்மன்கோயில்பத்து, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 2. பெருமாள்மேற்குதெரு, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 3. சுனாமிநகர், அம்மன்கோயில்மேடு, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 4. ஆஞ்சனையார்கோயில்வீதி, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 5. சுனாமிநகர், காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 6. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள்

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
15	03 - அம்மன்கோயில்ப்பத்து	03/03/4	அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு), மேற்கு தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால் - 609 605	1. வடக்குத் தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 2. பின்னையர்கோயில்மேலத்தெரு, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605 3. மன்மதன்கோவில்வடக்குத் தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 4. அம்மன்கோயில்தெற்குத் தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 5. சுனாமிகுடியிருப்பு (ஏக்கனாத்தற்கு), காரைக்கால்-609 605 6. அம்மன்கோயில்தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 7. சிங்காரவேலர்சாலை, அம்மன்கோவில்பத்து, காரைக்கால்மேடு, காரைக்கால்-609 605
16	03 - அம்மன்கோயில்ப்பத்து	03/03/5	அரசு தொடக்கப்பள்ளி (மேற்கு-1), மேற்கு தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால் - 609 605	1. மேலத்தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 2. சுனாமிநகர், கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605
17	03 - அம்மன்கோயில்ப்பத்து	03/03/6	அரசு தொடக்கப்பள்ளி (மேற்கு-2), மேற்கு தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால் - 609 605	1. மேலத்தெரு, காலனித்தெரு - 1, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 2. மேலத்தெரு, காலனித்தெரு - 2, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 3. மன்மதன்கோயில்தெற்குத் தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 4. அம்மன்கோயில்தெரு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 5. மன்மதன்கோவில்சாலை, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 6. சிங்காரவேலர்சாலை, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்-609 605 (பின்னையர்கோயில்தெரு, முதல்தலத்தெரு, பேட்டைவாக்கால்வரை) 7. வெளிநாட்டில்லாழுமவாக்காளர்
18	04 - கோயில்ப்பத்து	03/04/1	தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி (கிழக்கு), கோவில்பத்து, காரைக்கால் - 609 602	1. குட்டைக்காரசந்து, கோவில்பத்து, காரைக்கால்-609 605 2. தெற்குமடவிளாகம், கோவில்பத்து, காரைக்கால்-609 602 3. நரிக்குறவர்குடியிருப்பு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 4. ஷாகார்டன், தலத்தெரு, காரைக்கால்-609 605 5. பாரதியார்சாலை, கோவில்பத்து, காரைக்கால்-609 605 (மேற்குபகுதி- பின்னையர்கோயில்தெரு, வாசல் ஆய்வுபாதை முதல்காரைக்கால்வாய்க்கால்வரை) (மேற்குபகுதி- கதவுஎண் 297-573) 6. டோபிகாலணி, நேருநகர், காரைக்கால்-609 605 7. சி.இ.ஓ. அலுவலகசந்து, தலத்தெரு, காரைக்கால்-609 605 8. வெளிநாட்டில்லாசிக்மவாக்காளர்கள்

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடங்கிய பகுதிகள்
19	04 - கோயிலப்பத்து	03/04/2	தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு), கோவில்பத்து, காரைக்கால் - 609 602	1. தெற்குவீதி, கோவில்பத்து, காரைக்கால்-609 602 2. வடக்குவீதி, கோவில்பத்து, காரைக்கால்-609 602 3. வடக்குமட விளாகம், கோவில்பத்து, காரைக்கால்-609 602 4. சின்னகோவில்பத்துபேட்டை, கோவில்பத்து, காரைக்கால்-609 605 5. எம்.ஜி.ஜி. காலனிநேருநகர், காரைக்கால்-609 605
20	04 - கோயிலப்பத்து	03/04/3	அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பத்து, காரைக்கால் - 609 602	1. எப்சி.ஜி. குவாட்டர்ஸ்தெரு, காரைக்கால்-609 602 2. புதுத்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602 3. அக்ரஹாரம் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602 4. தென்ஹல்லநகர், கோவில்பத்து, காரைக்கால்-609 602 5. குறவாச்சந்தி, கோவில்பத்து, காரைக்கால்-609 602 6. வடக்குதெரு, ஓமக்குளம், கோவில்பத்து, காரைக்கால்-609 602 7. ஓமக்குளம், கோவில்பத்து, காரைக்கால்-609 602 8. காட்டுநாயக்கன் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602
21	04 - கோயிலப்பத்து	03/04/4	அரசு புத்தொளிர் தொடக்கப்பள்ளி, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால் - 609 603	1. சந்தனமாதாக்கோவில் தெரு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 2. மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 3. பிள்ளையார் கோவில் தெரு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 4. நெடுங்காடுமெயின்ரோடு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 (திருநள்ளார்ரோடு முதல் பிள்ளைத்தெருவாசல் ஆய்வுப்பாதைவரை) 5. காஞ்சிபுரம் கோவில்பத்து, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 6. ரியாஸ்நகர், நெடுங்காடுமெயின்ரோடு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 7. கலைஞர்நகர், பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 8. ஆற்றங்கரை தெரு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603 9. சிவன்கோவில் தெரு, பிள்ளைத்தெருவாசல், காரைக்கால்-609 603.
22	04 - கோயிலப்பத்து	03/04/5	KMK மேல்நிலைப்பள்ளி (மேற்கு), பட்டம்மாள்நகர், காரைக்கால் - 609 602	1. கொத்தளம்பேட்டை, மரியம்நகர், காரைக்கால் - 609 602. 2. ரெயின்போநகர், காரைக்கால் - 609 602. 3. பட்டம்மாள்நகர், சேனியர்குளத்துவீதி, காரைக்கால்-609 602 4. எஸ்.எஸ்.கார்டன் முதலாவது தெரு, ஆசிரியர்நகர்விரிவாக்கம், காரைக்கால்- 609 602 5. எஸ்.எஸ்.கார்டன் இரண்டாவது தெரு, ஆசிரியர்நகர்விரிவாக்கம், காரைக்கால்- 609 602 6. அம்பேத்கார்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 602 7. எஸ். எஸ். கார்டன், காரைக்கால்-609 602

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடவடிக்கைகள்
23	05 - நேருநகர்	03/05/1	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி, நேருநகர், காரைக்கால் - 609 605	1. முதலாவது குறுக்குத்தெரு, நேருநகர்காரைக்கால்-609 605 2. இரண்டாவது குறுக்குத்தெரு, நேருநகர்காரைக்கால்-609 605 3. மூன்றாவது குறுக்குத்தெரு, நேருநகர்காரைக்கால்-609 605 4. நான்காவது குறுக்குத்தெரு, நேருநகர், காரைக்கால்-609 605 5. பாரதியார் சாலை, கோவில்பத்து, காரைக்கால்-609 605 (கிழக்குப் பகுதி-302 முதல் 340) (வள்ளுவர்தெரு முதல் அன்னுசாமிபிள்ளைவாய்கால்வரை) 6. வாட்டர்சப்ளைவார்டர்ஸ், நேருநகர், காரைக்கால்-609 605 7. ஹவுசிங் போர்டுகாலனி, நேருநகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 8. பி.டி.ஓ. குவார்டர்ஸ், நேருநகர், காரைக்கால்-609 605 9. வயோலாகார்ட் என்பதுத்தெரு, நேருநகர்காரைக்கால்-609 605 10. புதுத்தெரு, நேருநகர், காரைக்கால்-609 605
24	05 - நேருநகர்	03/05/2	பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி (கிழக்கு), நேருநகர், காரைக்கால் - 609 605	1. அன்புநகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 2. உதயமநகர், வேட்டைக்காரன்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 3. புதுவைவிட்டுவசதிவாரியக்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605 4. ஐந்தாவது குறுக்குத்தெரு, நேருநகர், காரைக்கால்-609 605 5. வேட்டைக்காரன்தெருவிருவாக்கம், கோவில்பத்து, காரைக்கால்-609 605 6. P.R.N நகர், வேட்டைக்காரன்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 7. அரசு ஊழியர்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605 8. முதல் இணைப்புத்தெரு, நேருநகர், காரைக்கால்-609 605 9. புதுவைவிட்டுவசதிவாரியக்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605
25	05 - நேருநகர்	03/05/3	பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி (கிழக்கு), நேருநகர், காரைக்கால் - 609 605	1. பார்வதீஸ்வரன்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 2. வேட்டைக்காரன்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 3. புனிதவதியார்வீதி, வேட்டைக்காரன்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 4. 2வது குறுக்குத்தெரு பாரதிதாசன்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605
26	05 - நேருநகர்	03/05/4	பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி (நடுபகுதி), நேருநகர், காரைக்கால் - 609 605	1. பாரதிதாசன்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 2. நேருநகர், காரைக்கால்-609 605 3. அகில இந்திய வானொலியியர்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605 4. துணைமாவட்ட ஆட்சியர்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605 5. அன்னுசாமிபிள்ளைவாய்க்கால்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 6. அன்னுசாமிபிள்ளைவாய்க்கால்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ள நடவடிக்கைகள்
27	05 - நேருநகர்	03/05/5	பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி (மேற்கு), நேருநகர், காரைக்கால் - 609 605	7. மீனாட்சிநகர், அகில இந்திய வானொலி நிலையம் பின்புறம், நேருநகர், காரைக்கால்-609 605 8. A.M.S நகர், வேட்டைக்காரன் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605. 9. கிரகண்ட்நகர், ரேடியோ நிலையம் பின்புறம், நேருநகர், காரைக்கால்-609 605 10. இசாக்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 11. பாத்திமாநகர், இடுமப்பன்செட்டி சாலை, காரைக்கால்-609 605 12. புதுவைவிட்டுவசதிவாரியக்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605 13. அருண்சங்கர்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605. 14. காமாட்சிநகர், அகில இந்திய வானொலி நிலையம் பின்புறம், இடுமப்பன்செட்டி சாலை, காரைக்கால்- 609 605. 15. இடுமப்பன்செட்டியார் சாலை, கோவில்பத்து, காரைக்கால்-609 605. 16. சாஸ்தாநகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605.
28	06 - புளியங்கொட்டை சாலை	03/06/1	ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பாரதியார் சாலை (வடக்கு), காரைக்கால் - 609 605	1. எல். ஐ. ஜி. குடியிருப்பு (தெற்குப்பகுதி), காரைக்கால்-609 605 2. புதுவைவிட்டுவசதிவாரியக்குடியிருப்பு, நேருநகர், காரைக்கால்-609 605. 3. A.M.S நகர், வேட்டைக்காரன் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605. 4. சாஸ்தாநகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605. 1. நித்தீஸ்வரம் அக்ரஹாரம், கோவில்பத்து, காரைக்கால்-609 605 2. நித்தீஸ்வரம் 2வது தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 3. M.S.P நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 4. நித்தீஸ்வரம் 3வது தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605. 5. நித்தீஸ்வரம் 1வது தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605.
29	06 - புளியங்கொட்டை சாலை	03/06/2	ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பாரதியார் சாலை (தெற்கு), காரைக்கால் - 609 605	1. திரௌபதியம்மன் கோவில் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602 2. பாரதியார் வீதி, கோவில்பத்து, காரைக்கால்-609 602 (கிழக்குப்பகுதி-226 முதல் 300) (அன்னுசாமிபிள்ளைவாய்கால் முதல் ரயில்வேத் தடம் வரை) 3. விஜிநகர் முதல் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 4. விஜிநகர் இரண்டாவது தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 5. விஜிநகர் முன்றாம்பு தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605 6. விஜிநகர் நான்காம் தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 605

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடவடிக்கைகள்
30	06 - புளியங்கொட்டைசாலை	03/06/3	அரசு ஆரம்பப்பள்ளி(வடக்கு), மேயர்பக்கிரிசாமிபிள்ளை சாலை, காரைக்கால் - 609 602	1. திருவள்ளூர்சாலை, பக்கிரிசாமிபிள்ளைசாலைகாரைக்கால்-609 602 2. ஹவுசிங்போர்டுகாலனிமுதல்குறுக்கு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 3. ஹவுசிங்போர்டுகாலனிஇரண்டாவதுகுறுக்குபக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 4. ஹவுசிங்போர்டுகாலனிமுன்றாம்குறுக்கு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 5. ஹவுசிங்போர்டுகாலனிநான்காவதுகுறுக்கு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 6. ஹவுசிங்போர்டுகாலனிசந்து, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 7. ஹவுசிங்போர்டுஎல ஐ ஜிகாலனி, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 8. மூராமநகர், பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 9. தந்தைபெரியார்தெரு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 10. திலகர்தெரு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்- 609 602
31	06 - புளியங்கொட்டைசாலை	03/06/4	அரசுஆரம்பப்பள்ளி (தெற்கு), மேயர்பக்கிரிசாமிபிள்ளை சாலை, காரைக்கால் - 609 602	1. எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 2. இரண்டாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 3. முன்றாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 4. நான்காம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 5. ஐந்தாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 6. ஆறாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 7. பாலாஜிநகர், பக்கிரிசாமிபிள்ளைசாலைகாரைக்கால்-609 602 8. ஏழாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 9. 4வதுகுறுக்கு, பாரதிதாசன்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 10. எட்டாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 11. ஒன்பதாம்குறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 12. முதல்குறுக்கு, பாலாஜிநகர், காரைக்கால்-609 602 13. 3வதுகுறுக்கு, பாரதிதாசன்நகர், கோவில்பத்து, காரைக்கால்-609 605 14. பக்கிரிசாமிபிள்ளைசாலை, M.G.J நகர், காரைக்கால்-609 602 15. பாலாஜிநகர், காரைக்கால் - 609602. 16. 10 வதுகுறுக்கு, எம்.எம்.ஜி. நகர், காரைக்கால்-609 602 17. இன்னியாஸ்காடன், எம்.எம்.ஜி. நகர், கோவில்பத்து, காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
32	06 - புளியங்கொட்டைசாலை	03/06/5	சண்முகா மேல்நிலைப்பள்ளி, ஹவுசிங்போர்டு காலனி, மேயர்பக்கிரிசாமிபிள்ளை சாலை, காரைக்கால் - 609 602	1. உடையாந்துளம், பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 2. முல்லைநகர், பக்கிரிசாமிபிள்ளைசாலைகாரைக்கால்-609 602 3. ஜெ ஜெ காலனி, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 4. P.K.R. காலனி, வீரமாமுனிவர் தெரு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 5. கஸ்தூரிபாய்விதி, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 6. வா. ஊ. சி. தெரு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 7. மேயர்பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 8. கோல்டன்நகர், பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 9. திருவள்ளுவர்சாலைமுதல்குறுக்குதெரு, முல்லைநகர், காரைக்கால்-609 602 10. திருவள்ளுவர்சாலைஇரண்டாம்குறுக்குதெரு, முல்லைநகர், காரைக்கால்-609 602 11. புதுபள்ளிவாசல் தெரு, பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 12. திருவள்ளுவர்சாலைமுன்றாம்குறுக்குதெரு, முல்லைநகர், காரைக்கால்-609 602 13. ஜந்தாவதுகுறுக்குதெரு, ஹுசைன்நகர், காமராஜர்சாலைவிரிவாக்கம், கோவில்பத்து, காரைக்கால்-609 602.
33	07 - ஒப்பிலாமணியார்கோயில்	03/07/1	அரசு ஆரம்பப்பள்ளி(மேற்கு), மாரியம்மன் கோயில் வீதி, பெரியபேட்டை, காரைக்கால் - 609 602	1. பெரியபேட்டை, காரைக்கால்-609 602 2. புதுத்தெருபெரியபேட்டை, காரைக்கால்-609 602 3. வள்ளலார்நகர் (பிள்ளைத்தோட்டம்), காரைக்கால்-609 602
34	07 - ஒப்பிலாமணியார்கோயில்	03/07/2	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), ஒப்பிலாமணியார்கோயில் தெரு, காரைக்கால் - 609 602	1. ஒப்பிலாமணியார்கோயில் தோப்பு, காரைக்கால்-609 602 2. ஒப்பிலாமணியார்கோயில் தெரு, காரைக்கால்-609 602
35	07 - ஒப்பிலாமணியார்கோயில்	03/07/3	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), ஒப்பிலாமணியார்கோயில் தெரு, காரைக்கால் - 609 602	1. அம்மையார் ஆங்கிலப்பள்ளி தெரு, காரைக்கால்-609 602 2. பிரகாரவீதி, காரைக்கால்-609 602 3. ஒப்பிலாமணியார்கோவில்வடக்கு தெரு, காரைக்கால்-609 602 4. சின்னகண்ணுசெட்டி தெரு, காரைக்கால்-609 602 5. ஒப்பிலாமணியார்கோவில்சன்னத்தி தெரு, காரைக்கால்-609 602 6. இலைக்காரத்தெரு, காரைக்கால்-609 602 7. ஒப்பிலாமணியார்கோயில்நகர் (கீரைத்தோட்டம்), காரைக்கால்-609 602 8. இலைக்காரத்தெருசந்து, காரைக்கால்-609 602

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
36	07 - ஒப்பிலாமணியார்கோயில்	03/07/4	அரசு ஆரம்பப்பள்ளி (தெற்கு), ஒப்பிலாமணியார்கோயில்தெரு, காரைக்கால் - 609 602	1. ஜீவானந்தம்வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார்கோவில்தெருமுதல்மாதாநகர்மேட்டுத்தெருவரை) (கதவுஎண். 1 முதல் 53) 2. செளந்திரம்பாளசன்னிவீதி, காரைக்கால்-609 602 3. பாரதியார்வீதி, கோவில்பத்து, காரைக்கால்-609602 (கிழக்குபகுதி-184 முதல் 224) (ஜீவானந்தம்வீதிமுதல்ரயில்வேதடம்வரை) 4. பிள்ளைத்தோட்டம், காரைக்கால்-609 602 5. சொக்கநாதர்கோவில்தெரு, காரைக்கால்-609 602 6. மாரியம்மன்சோயில்வீதி, பெரியபேட்டை, காரைக்கால்-609 602 (கிழக்குபகுதி- காரைக்கால்வாய்க்கால்முதல்ரயில்வேதடம்வரை) (மேற்குபகுதி- ஜீவானந்தம்வீதிமுதல்ரயில்வேதடம்வரை) 7. காமராஜர்சாலை, காரைக்கால்-609 602 (மேற்குபகுதி- ரயில்வேதடம்முதல்காரைக்கால்வாய்க்கால்வரை) 8. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள்
37	08 - வலத்தெரு	03/08/1	காமராஜ அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்குவட்டம் - வடக்குபகுதி), சேனியர்குளத்துவீதி, காரைக்கால் - 609 602	1. ஏ.நகர், காரைக்கால்-609 602 2. சேனியர்குளத்துவீதி, வடமறைக்காடு, காரைக்கால்-609 602 (வடக்குபகுதி - பாரதியார்கோவில்தெருமுதல்பெரியாநகர்மேட்டுத்தெருவரை) (தெற்குபகுதி - பாரதியார்கோவில்தெருமுதல்சமீபத்திலுள்ளவடிகால்வாய்க்கால்வரை) 3. ஆசிரியர்நகர், காரைக்கால்-609 602 4. A.A. நகர், காரைக்கால்-609 602 5. ஆசிரியர்நகர், 2-வதுகுறுக்குத்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602 6. ஆசிரியர்நகர், 3-வதுகுறுக்குத்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602 7. ஆசிரியர்நகர், 1-வதுகுறுக்குத்தெரு, கோவில்பத்து, காரைக்கால்-609 602
38	08 - வலத்தெரு	03/08/2	காமராஜ அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்குவட்டம் - வடக்குபகுதி), சேனியர்குளத்துவீதி, காரைக்கால் - 609 602	1. சுப்ரமணியபாரதியார்வீதி, காரைக்கால்-609 602 2. மரியம்நகர்முதல்குறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 3. சேனியர்குளம்இரண்டாவதுகுறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 4. சேனியர்குளம்மூன்றாவதுகுறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 5. சுப்ரமணியபாரதியார்வீதி, காரைக்கால் - 609 602. (காரைக்கால்வாய்க்கால்முதல்திருள்ளாரோடுவரை) 6. சேனியர்குளம்முதல்குறுக்குத்தெரு, காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ள நடவடிக்கைகள்
39	08 - வலத்தெரு	03/08/3	காமராஜ் அரசு உயர்நிலைப்பள்ளி (வடக்குவட்டம்-1), சேனியர்களுடனான காரைக்கால் - 609 602	1. காமராஜ்நகர் (மில்லாமயவண்ணம்), காரைக்கால் - 609 602. 2. தந்தைபெரியார்நகர், சேனியர்களுடனான காரைக்கால்-609 602 3. மரியமகாலணி, காரைக்கால்-609 602 4. மரியமநகர்இரண்டாவதுகுறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 5. 4வதுகுறுக்குத்தெருபெரியார்நகர், சேனியர்களுடனான காரைக்கால்-609 602 6. தைக்கால் (பாரதியார்வீதி), காரைக்கால்-609 602 7. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள்
40	08 - வலத்தெரு	03/08/4	காமராஜ் அரசு உயர்நிலைப்பள்ளி (வடக்குவட்டம்-2), சேனியர்களுடனான காரைக்கால் - 609 602	1. சுப்பராயமுதலியார்முக்கு, காரைக்கால் - 609 602. 2. ஸ்ரீராமநகர், காரைக்கால் - 609 602. 3. நாயக்கன்ருளத்துவீதி, காரைக்கால் - 609 602. 4. முருகராமநகர், காரைக்கால் - 609 602. 5. சுப்பராயமுதலியார்வீதி, காரைக்கால் - 609 602. 6. புதுக்குளம், காரைக்கால் - 609 602. 7. மாமாதம்பிமரைக்கார்வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார்சாலைமுதல்மஸ்தான்பள்ளிவீதிவரை) 8. முதல்குறுக்குத்தெரு, சுப்பராயமுதலியார்வீதி, காரைக்கால் - 609 602. 9. முதல்குறுக்குத்தெரு, முருகராமநகர், காரைக்கால் - 609 602. 10. இரண்டாம்குறுக்குத்தெரு, முருகராமநகர், காரைக்கால் - 609 602. 11. மூன்றாம்குறுக்குத்தெரு, முருகராமநகர், காரைக்கால் - 609 602.
41	08 - வலத்தெரு	03/08/5	க. மன்னவன் அரசு நடுநிலைப்பள்ளி மார்க்கெட்தெரு, காரைக்கால் - 609 602	1. மஸ்தான்பள்ளிவீதி, காரைக்கால் - 609 602. (மாமாதம்பிமரைக்கார்வீதிமுதல்குறுக்குத்தெருவரை) (கதவுஎண். 1 முதல் 48) 2. திருக்குளத்துமேடு, மஸ்தான்பள்ளிவீதி, காரைக்கால் - 609 602. 3. திருநள்ளாரோடு, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார்சாலைமுதல்மார்க்கெட்டுவாய்க்கால்வரை) 4. மார்க்கெட்வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார்சாலைமுதல்குறுக்குத்தெருவரை)
42	09 - மெய்தீன்பள்ளி	03/09/1	அண்ணை தெருசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (மேற்கு-1), மெய்தீன் பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	1. பாலகிருஷ்ணநகர், பக்கிரிசாமிபிள்ளைசாலைகாரைக்கால்-609 602 2. ராஜாத்திநகர், காரைக்கால்-609 602 3. கணேஷ்நகர், பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 4. பாலகிருஷ்ணநகர், காரைக்கால்-609 602 5. ஏ. எம். நகர், பக்கிரிசாமிபிள்ளைசாலை, காரைக்கால்-609 602 6. ராஜாத்திநகர்முதல்மெய்தீன்ரோடு, காரைக்கால்-609 602

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ள நடவடிக்கைகள்
43	09 - மெய்தீன்பள்ளி	03/09/2	அன்னை தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (மேற்கு-2), மெய்தீன் பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	7. ராஜாத்திநகர் இரண்டாவது மெய்யின் ரோடு, காரைக்கால்-609 602 8. ராஜாத்திநகர் முதல்குறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 9. ராஜாத்திநகர் நான்காவது குறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 10. பாரீஸ் நகர், காரைக்கால்-609 602 11. ராஜாத்திநகர் 3 வது குறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 12. ராஜாத்திநகர் விவாக்கம், காரைக்கால்-609 602 13. நூர்பள்ளி வீதி தின்ஸ் பாரக், காரைக்கால்- 609 602 14. பாரீஸ் நகர், காமராஜ் சாலை, காரைக்கால்-609 602 1. காரைக்கால் மேடு (பாலுபிள்ளை நகர்), காரைக்கால்-609 602 2. காரைக்கால் மேடு ரோடு, பசும்பொன் நகர், காரைக்கால்-609 602 3. எஸ். ஏ. நகர், காமராஜ் சாலை, காரைக்கால்-609 602 4. சிங்காரவேலு நகர் சாலை, காரைக்கால்-609 602 (காமராஜ் சாலை முதல் விளையாட்கோயில் தெருக்கு) 5. கன்னியம்மன் கோயில்தெரு, பறவைபேட்டை, காரைக்கால்-609 605 6. எம். நகர் முதலாவது குறுக்குத்தெரு, பக்கிர் சாமிபிள்ளை சாலை, காரைக்கால்-609 602 7. எம். நகர் இரண்டாவது குறுக்குத்தெரு, பக்கிர் சாமிபிள்ளை சாலை, காரைக்கால்-609 602 8. பையாஸ் ரோடு, காமராஜ் சாலை விவாக்கம், காரைக்கால்-609 602 9. JNNURM குடியிருப்பு, பக்கிர் சாமிபிள்ளை சாலை, பையாஸ் ரோடு, காரைக்கால்-609 602 10. கணேச நகர் மூன்றாவது குறுக்குத்தெரு, பக்கிர் சாமிபிள்ளை சாலை, காரைக்கால்-609 602 11. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
44	09 - மெய்தீன்பள்ளி	03/09/3	அன்னை தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கிழக்கு-1), மெய்தீன் பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	1. கல்லறைப்பேட்டை, காரைக்கால்-609 602 2. பிரபு நகர், காரைக்கால்-609 602 3. S.A. லத்தீப் நகர், காமராஜ் சாலை, காரைக்கால்-609 602 4. பிரபு நகர் இரண்டாவது குறுக்குத்தெரு, காமராஜ் சாலை, காரைக்கால்-609 602 5. காமராஜ் சாலை, காரைக்கால்-609 602 (கிழக்குபகுதி- திருநள்ளா ரோடு முதல் அன்னுசாமிபிள்ளை வாய்க்கால் வரை) 6. எஸ். ஏ. நகர், ஆறாவது குறுக்குத்தெரு, காரைக்கால்-609 602 7. 5 வது குறுக்குத்தெரு, பசும்பொன் நகர், காரைக்கால்- 609 602 8. 6 வது குறுக்குத்தெரு, பசும்பொன் நகர், காரைக்கால்- 609 602 9. S.A. நகர் நான்காவது குறுக்குத்தெரு, காமராஜ் சாலை, காரைக்கால்-609 602 10. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
45	09 - மெய்தீன்பள்ளி	03/09/4	அன்னை தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கிழக்கு-2), மெய்தீன்பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	1. பெசன்ட்நகர், காரைக்கால் - 609 602. 2. 2-வது குறுக்குத்தெரு, பெசன்ட்நகர், காரைக்கால் - 609 602. 3. S.A. நகர், மூன்றாவது குறுக்குத்தெரு, காமராஜர் சாலை, காரைக்கால்-609 602 4. 3-வது குறுக்குத்தெரு, பெசன்ட்நகர், காரைக்கால் - 609 602. 5. பசும்பொன் நகர் விரிவாக்கம், சிங்காரவேலு நகர் சாலை, காரைக்கால்-609 602 6. இரண்டாவது குறுக்குத்தெரு, பசும்பொன் நகர், காரைக்கால்-609 602 7. மூன்றாவது குறுக்குத்தெரு, பசும்பொன் நகர், காரைக்கால்-609 602 8. நான்காவது குறுக்குத்தெரு, பசும்பொன் நகர், காரைக்கால்-609 602 9. பசும்பொன் நகர், காரைக்கால்-609 602 10. S.A. நகர், முதல்குறுக்குத்தெரு, காமராஜர் சாலை, காரைக்கால்-609 602 1. எம்.ஜி. ஆர்நகர், சனாமி குடியிருப்பு, அம்மன்கோவில் பகுதி, காரைக்கால்-609 60
46	09 - மெய்தீன்பள்ளி	03/09/5	சமுதாயக் கூடம், எம்.ஜி. ஆர்நகர், சனாமி குடியிருப்பு, காரைக்கால் - 609 605	1. ஜீவானந்தம் வீதி, காரைக்கால் - 609 602. (தெற்குபகுதி - பாரதியார் சாலை முதல் மாரியம்மன்கோயில் வரையில்) (வடக்குபகுதி - மாதா கோவில் வீதி முதல் மாரியம்மன்கோயில் வரையில்) 2. லெமோர் வீதி, காரைக்கால் - 609 602. 3. மாரியம்மன்கோயில் வீதி, காரைக்கால்-609 602 (மேற்குபகுதி - ஜீவானந்தம் வீதி முதல் மாரிக்கெட் வீதி வரை) (கிழக்குபகுதி - காரைக்கால் வாய்க்கால் முதல் மாரிக்கெட் வீதி வரை) 4. மெய்தீன்பள்ளி வீதி, காரைக்கால்-609 602 5. அல்லிகுளத்து வீதி, காரைக்கால்-609 602 6. சுப்ரமணியபாரதியார் வீதி, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - மாரிக்கெட் வீதி முதல் ஜீவானந்தம் வீதி வரை) (கதவு எண். 136 முதல் 182) 7. மாரிக்கெட் வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார் சாலை முதல் காமராஜர் சாலை வரை) 8. மௌலாசாமரைக்கார் வீதி, காரைக்கால்-609 602 9. கைலாசநாதர் கோவில் சந்து, காரைக்கால் - 609 602. 10. கைலாசநாதர் கோவில் வீதி, காரைக்கால்-609 602 11. பெருமான்கோயில் தெரு, காரைக்கால்-609 602 12. மாரிக்கெட் வீதி, காரைக்கால்-609 602
47	10 - அம்மையார்கோயில்	03/10/1	திருமணமண்டபம் (வடக்கு), மாரிக்கெட் வீதி, காரைக்கால் - 609 602	

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
48	10 - அம்மையார்கோயில்	03/10/2	காரைக்கால் நகராட்சி வண்டிப்பேட்டை, பூன்று கிணற்று பிளாஸ் (வடக்கு), காரைக்கால் - 609 602	1. பெருமாள்கோவில் தெரு, காரைக்கால் - 609 602. 2. கம்மாள் வீதி, காரைக்கால் - 609 602. 3. பூன்று கிணற்று பிளாஸ் வடக்கு வீதி, காரைக்கால் - 609 602. 4. பூன்று கிணற்று பிளாஸ் கிழக்கு வீதி, காரைக்கால் - 609 602. 5. பூன்று கிணற்று பிளாஸ் காந்திகாலனி, காரைக்கால் - 609 602. 6. பூன்று கிணற்று பிளாஸ் தெற்கு வீதி, காரைக்கால் - 609 602. 7. மாரியம்மன் கோவில் வீதி, காரைக்கால் - 609 602. 8. காமராஜர் சாலை, காரைக்கால் - 609 602. (மேற்குபகுதி - காரைக்கால் வாய்க்கால் முதல் மார்க்கெட் வரையில்)
49	10 - அம்மையார்கோயில்	03/10/3	நகராட்சி சமுதாயக்கூடம், திருநகர் காரைக்கால் - 609 602	1. மாரியம்மன் கோவில் தெரு - திருநகர், காரைக்கால் - 609 602 2. திருநகர், காரைக்கால் - 609 602 3. திருநகர் காலனி, காரைக்கால் - 609 602
50	10 - அம்மையார்கோயில்	03/10/4	காரைக்கால் நகராட்சி வண்டிப்பேட்டை, பூன்று கிணற்று பிளாஸ் (தெற்கு), காரைக்கால் - 609 602	1. பெயரில்லா முடுக்கு தெரு, காரைக்கால் - 609 602. 2. பிரெஞ்சு ஆசிரியர் வீதி, காரைக்கால் - 609 602. 3. கன்னடியார் வீதி, காரைக்கால் - 609 602. 4. பிளாக்-8, பிரெஞ்சு ஆசிரியர் வீதி, காரைக்கால் - 609 602. 5. ஜப்பைத் தாநகர், பிரெஞ்சு ஆசிரியர் வீதி (விரிவு), காரைக்கால் - 609 602.
51	10 - அம்மையார்கோயில்	03/10/5	எம். ஏ. ஜி திருமணமண்டபம் (தெற்கு), மார்க்கெட் வீதி, காரைக்கால் - 609 602	1. மாதாகோவில் வீதி, காரைக்கால் - 609 602 2. மாதாகோவில் வீதி, காரைக்கால் - 609 602. 3. கைலாசநாதர்கோவில் வீதி, காரைக்கால் - 609 602. 4. மாதாகோயில் வீதி, காரைக்கால் - 609 602. (மார்க்கெட் வீதி ஜீவானந்தம் வீதி வரை) 5. திருமுடி செட்டி சந்து, காரைக்கால் - 609 602. 6. மாமாதம் பிமரைக்கார் வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார் சாலை முதல் காமராஜர் சாலை வரை) 7. மெய்தீன்பள்ளி வீதி, காரைக்கால் - 609 602. 8. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
52	11 - காதர்சுல்தான்	03/11/1	அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு-1), மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	1. லெமோர் வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - கதவளன். 1 முதல் 77) (தெற்குபகுதி - கதவளன். 2 முதல் 42 மற்றும் 56 முதல் 88) 2. லெமோர் நகர், காரைக்கால் - 609 602. 3. திருநள்ளாரோடு, காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
53	11 - காதர்குலத்தான்	03/11/2	அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு-II), மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	(தெற்குபகுதி - பாரதியார்சாலைமுதல்வாஞ்சியாறுவரை) 4. சேமியான்குளம், காரைக்கால் - 609 602. 5. ராவண்ணாநகர், திருநள்ளாரோடு, காரைக்கால் - 609 602. 6. தவசுநாடார்தோட்டம், காரைக்கால் - 609 602. 7. ராமையாநகர், காரைக்கால் - 609 602. 1. முஸ்தபாகாமால்வீதி, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - திருநள்ளாரோடுமுதல்பேலக்கஸ்வீதிவரை) (கதவுஎண். 35 முதல் 67) (மேற்குபகுதி - திருநள்ளாரோடுமுதல்லெமேர்வீதிவரை) (கதவுஎண். 22 முதல் 66) 2. கணபதிநகர், காரைக்கால் - 609 602. 3. முதல்குறுக்குத்தெரு, கணபதிநகர், காரைக்கால் - 609 602. 4. இரண்டாவதுகுறுக்குத்தெரு, லெமேர்நகர், காரைக்கால் - 609 602. 5. இரண்டாவதுகுறுக்குத்தெரு, கணபதிநகர், காரைக்கால் - 609 602. 6. புதுபாநகர், காரைக்கால் - 609 602. 7. மூன்றாவதுகுறுக்குத்தெரு, கணபதிநகர், காரைக்கால் - 609 602. 8. வெளிநாட்டில்வாழும்வாக்காளர்
54	11 - காதர்குலத்தான்	03/11/3	அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்கு), மஸ்தான் பள்ளி வீதி, காரைக்கால் - 609 602	1. சுண்ணாம்புக்காரவீதி, காரைக்கால் - 609 602. 2. நூல்கடைவீதி, காரைக்கால் - 609 602. (திருநள்ளாரோடுமுதல்லெமேர்வீதிவரை) (கதவுஎண். 1 முதல் 52) 3. மஸ்தான்பள்ளிவீதி, காரைக்கால் - 609 602. (திருநள்ளாரோடுமுதல்பேலக்கஸ்வீதிவரை) (கதவுஎண். 51 முதல் 114) 4. காதர்குலத்தான்வீதி, காரைக்கால் - 609 602. 5. சுண்ணாம்புக்காரவீதி, காரைக்கால் - 609 602. (மேற்குபகுதி - திருநள்ளாரோடுமுதல்நடைபாதைவரை) (கிழக்குபகுதி - திருநள்ளாரோடுமுதல்லெமேர்வீதிவரை) (கதவுஎண். 1 முதல் 39) 6. முதல்குறுக்குத்தெரு, லெமேர்நகர், காரைக்கால் - 609 602. 7. இரண்டாவதுகுறுக்குத்தெரு, லெமேர்நகர், காரைக்கால் - 609 602.
55	11 - காதர்குலத்தான்	03/11/4	முஸ்லிம் வித்யாசங்கம் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி (தெற்கு), முஸ்தபாகாமால் வீதி, காரைக்கால் - 609 602	1. சுப்ரமணியபாரதியார்வீதி, காரைக்கால் - 609 602. (மேற்குபகுதி - திருநள்ளாரோடுமுதல்பேலக்கஸ்வீதிவரை) (கதவுஎண். 75 முதல் 141) 2. முஸ்தபாகாமால்வீதி, காரைக்கால் - 609 602. 3. சுப்பிரமணியபாரதியார்சாலை, காரைக்கால் - 609 602. 4. ஆணைப்பிள்ளைமறைக்காயர்தெரு, காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடி பகுதிகள்
56	11 - காதர்சுல்தான்	03/11/5	முஸ்லிம் வித்யாசங்கம் அரக உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி (மேற்கு), முஸ்தபாகமால் வீதி, காரைக்கால் - 609 602	5. வரவகுட்டைவீதி, காரைக்கால் - 609 602. 6. காலமாட்டுவீதி, காரைக்கால் - 609 602. 7. கொம்சியம்மட்டளை, காரைக்கால் - 609 602. 8. பனங்கரைதெரு, காரைக்கால் - 609 602. 9. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள் 1. ரூப்லேக்ஸ்வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - கதவுஎண் 2 முதல் 20 மற்றும் 32 முதல் 60) (தெற்குபகுதி கதவுஎண் 1 முதல் 29 வரை) 2. நீலக்கிடங்குவீதி, காரைக்கால் - 609 602. (தெற்குபகுதி கதவுஎண் 2 முதல் 22) (வடக்குபகுதி - கதவுஎண் 1 முதல் 18) (மஸ்தான்பள்ளிவீதி முதல் பாரதியார் சாலைவரை) 3. வள்ளல் சீதக்காதிதேரு, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - கதவுஎண் 1 முதல் 31 வரை) (தெற்குபகுதி கதவுஎண் 2 முதல் 14 வரை) 4. சாணக்காரவீதி, காரைக்கால் - 609 602. 5. சின்னத்தம்பிநகர், வள்ளல் சீதக்காதிவீதி, காரைக்கால் - 609 602. 6. பி.எஸ்.ஆர். கோல்டுநகர், காரைக்கால் - 609 602. 7. மரியம் அவென்பூ, காரைக்கால் - 609 602.
57	12 - கோத்துளம்	03/12/1	மேயர்பக்கிரிசாமிபிள்ளை திருமண மண்டபம், (வடக்கு-கிழக்கு), காரைக்கால் - 609 602	1. சுண்ணாம்புக்காரவீதி, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - லெமோர்வீதி முதல் வாஞ்சியாறுவரை) (மேற்குபகுதி - நடைபாதை முதல் வாஞ்சியாறுவரை) 2. லெமோர்வீதி, காரைக்கால் - 609 602. (தெற்குபகுதி கதவுஎண் 44 முதல் 54) 3. நூல்கடைவீதி, காரைக்கால் - 609 602. 4. கிதர்பள்ளிவீதி, காரைக்கால் - 609 602. 5. வண்டிக்காரவீதி, காரைக்கால் - 609 602. (லெமோர்வீதி முதல் கிதர்பள்ளிவரை) 1. காஜியார்வீதி, காரைக்கால் - 609 602. 2. தோமாஸ் அருள்வீதி, புதுநகர், காரைக்கால் - 609 602. (வாஞ்சியாறு முதல் பாரதியார் சாலை)
58	12 - கோத்துளம்	03/12/2	மேயர்பக்கிரிசாமிபிள்ளை திருமண மண்டபம், (வடக்கு-மேற்கு), காரைக்கால் - 609 602	

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
59	12 - கோத்துளம்	03/12/3	கோவிந்தசாமிபிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்கு), பாரதியார் வீதி, காரைக்கால் - 609 602	1. ரூபேல்கஸ்வீதி, காரைக்கால் - 609 602. 2. வள்ளல்சீக்காதிதேரு, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - கதவுஎண் 33 முதல் 41) (மேற்குபகுதி கதவுஎண் 16 முதல் 66) 3. உமறுப்புலவர்வீதி, காரைக்கால் - 609 602. 4. சாணாரவீதி, காரைக்கால் - 609 602.
60	12 - கோத்துளம்	03/12/4	கோவிந்தசாமிபிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு), பாரதியார் வீதி, காரைக்கால் - 609 602	1. என் எஸ் சி போஸ்வீதி, காரைக்கால் - 609 602. (Dr. இக்பால்தேரு முதல்காஜியார்வீதி) (கதவுஎண் 2 முதல் 8 வரை) 2. மீராப்பள்ளிதோட்டம், காரைக்கால் - 609 602. 3. டாக்டர் இக்பால்வீதி, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - தோமஸ் அருள்வீதி முதல்கிராமப்புத்தோட்டம் தெற்கு தெருவரை) (கதவுஎண் 2 முதல் 36 வரை) (மேற்குபகுதி தோமஸ் அருள்வீதி முதல் அரசலாறுவரை கதவுஎண் 1 முதல் 31) 4. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
61	12 - கோத்துளம்	03/12/5	கோவிந்தசாமிபிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி (வடக்கு), பாரதியார்வீதி, காரைக்கால் - 609 602	1. சுப்ரமணியபாரதியார்வீதி, காரைக்கால் - 609 602. 2. முஸ்தபாகமால்வீதி, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - ரூபேல்கஸ்வீதி முதல்கிதாப்பள்ளிவீதிவரை கதவுஎண் 35 முதல் 67 வரை) (மேற்குபகுதி லெமோவீதி முதல்கிதாப்பள்ளிவரை கதவுஎண் 22 முதல் 66) 3. தோமஸ் அருள்வீதி, காரைக்கால் - 609 602. (வாஞ்சியாறு முதல் பாரதியார் சாலைவரை) 4. குச்சுவாடி சந்து, காரைக்கால் - 609 602. 5. தெயத்தாவீதி, காரைக்கால் - 609 602. (வண்டிக்காரதேரு முதல் பாரதியார் சாலைவரை) 6. கோட்டைமேட்டுவீதி, காரைக்கால் - 609 602. 7. பழையமயானவீதி-I, காரைக்கால் - 609 602. 8. பழையமயானவீதி-II, காரைக்கால் - 609 602. 9. வண்டிக்கார சந்து, காரைக்கால் - 609 602. (காஜியார்வீதி முதல் பாரதியார் சாலைவரை) 10. சுப்பிரமணியபாரதியார்வீதி, காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
62	13 - அந்தோணியார்கோயில்	03/13/1	Dr.S.R. அரங்கநாதன் அரசு பொது நூலகம், மாதாகோவில் வீதி, காரைக்கால் - 609 602	11. டாக்டர் அம்பேத்கார் வீதி, காரைக்கால் - 609 602. (காஜியார் வீதி முதல் பாரதியார் சாலைவரை) (வடக்குபகுதி - கதவு எண் 15) (தெற்குபகுதி கதவு எண் 2 முதல் 16) 12. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் 1. அம்முகுட்டி சந்து, காரைக்கால் - 609 602. 2. சுப்ரமணியபாரதியார் வீதி, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - தோமஸ் அருள்வீதி முதல் மார்கெட் வீதிவரை கதவு எண் 18 முதல் 134 வரை) 3. நீலக்கிடங்கு வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார் சாலை முதல் மாதாகோவில் வீதிவரை) கதவு எண் 23 முதல் 76) 4. மார்கெட் வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார் சாலை முதல் காமராஜர் சாலைவரை - கதவு எண் 2 முதல் 90) (தெற்குபகுதி - பாரதியார் சாலை முதல் காமராஜர் சாலைவரை) 5. லெமேர் வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார் சாலை முதல் மாதாகோவில் வீதிவரை) கதவு எண் 63 முதல் 110) 6. மாதாகோவில் வீதி, காரைக்கால் - 609 602. (மார்கெட் வீதி முதல் தோமஸ் அருள்வீதிவரை) (கதவு எண் 81 முதல் 280) 7. சுப்பிரமணியபாரதியார் சாலை, காரைக்கால் - 609 602. 8. திருநள்ளார் வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார் சாலை முதல் காமராஜர் சாலைவரை - கதவு எண் 10 முதல் 114) (தெற்குபகுதி - பாரதியார் சாலை முதல் ரயில்வேத் தண்டவழி) 9. மாதாகோயில் வீதி, காரைக்கால் - 609 602. 10. குப்பான் செட்டி வீதி, காரைக்கால் - 609 602. 11. வயல்கரை வீதி, காரைக்கால் - 609 602. 12. வயல்கரை வீதி, காரைக்கால் - 609 602. 13. மார்கெட் வீதி, காரைக்கால் - 609 602. 1. காமராஜர் சாலை, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - திருநள்ளார் ரோடு முதல் ரூபேல்கஸ் வீதிவரை மற்றும் தெயத்தா தெரு முதல் தோமஸ் அருள்வீதி வரை கதவு எண் 64 முதல் 92 மற்றும் 96 முதல் 168 வரை) (கதவு எண் 8 முதல் 17, 83 முதல் 188 வரை (மேற்குபகுதி - திருநள்ளார் ரோடு முதல் தோமஸ் அருள்வீதிவரை) (கதவு எண் 56 முதல் 108 வரை)
63	13 - அந்தோணியார்கோயில்	03/13/2	ஆயிர வைசிய கலயாணமண்டபம், திருநள்ளார் சாலை, காரைக்கால் - 609 602	

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நங்கியப் பகுதிகள்
64	13 - அந்தோணியார்கோயில்	03/13/3	தூய மரியன்னை மேலநிலைப்பள்ளி, மாதா கோயில் வீதி, காரைக்கால் - 609 602	<p>2. தியாகராஜர்வீதி, காரைக்கால் - 609 602. (திருள்ளூர்ரோடு முதல் டூப்லேக்ஸ்வீதிவரை) (கதவுஎண் 10 முதல் 85 வரை)</p> <p>3. தட்டாரவீதி, காரைக்கால் - 609 602.</p> <p>4. மாரியம்மன் கோவிலுக்கு, காரைக்கால் - 609 602. (டூப்லேக்ஸ்வீதி முதல் மார்டெக்ஸ்வீதிவரை) (கதவுஎண் 1 முதல் 69)</p> <p>5. காமராஜர்சாலை, காரைக்கால் - 609 602</p> <p>6. தம்பிசாமரைக்கார்வீதி, காரைக்கால் - 609 602.</p> <p>1. டூப்லேக்ஸ்வீதி, காரைக்கால் - 609 602. (தெற்குபகுதி - கதவுஎண் 77 முதல் 91 வரை)</p> <p>2. டூப்லேக்ஸ்வீதி, காரைக்கால் - 609 602.</p> <p>3. நொண்டிசெளரிராஜபிள்ளைவீதி, காரைக்கால் - 609 602.</p> <p>4. தாவணியுப்பிள்ளைவீதி, காரைக்கால் - 609 602.</p> <p>5. தோமஸ்அருள்வீதி, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார்சாலை முதல் செப்டன்ட் பிரான்சிஸ்சேவியர்வீதிவரை)</p> <p>6. மருந்துகிடங்குவீதி, காரைக்கால் - 609 602.</p> <p>7. ஞானப்பிரகாசம்வீதி, காரைக்கால் - 609 602. (தெய்தத்தாவீதி முதல் தோமஸ்அருள்வீதிவரை)</p> <p>8. செளரியார்கோவிலுக்கு, காரைக்கால் - 609 602. (தெய்தத்தாவீதி முதல் தோமஸ் அருள்வீதிவரை)</p> <p>9. தெய்தத்தாவீதி, காரைக்கால் - 609 602.</p> <p>(வடக்குபகுதி - பாரதியார்சாலை முதல் காமராஜர்சாலைவரை) (தெற்குபகுதி - பாரதியார்சாலை முதல் செப்டன்ட் பிரான்சிஸ்சேவியர்வீதிவரை - கதவுஎண் 2 முதல் 16)</p> <p>10. ரோஸ்நகர், காரைக்கால் - 609 602.</p> <p>11. ஜவஹர்லால்நேருவீதி, காரைக்கால் - 609 602. (டூப்லேக்ஸ்வீதி முதல் தோமஸ்அருள்வீதிவரை)</p> <p>12. தெய்தத்தாவீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார்சாலை முதல் ஜவஹர்லால்நேருவீதிவரை)</p> <p>13. டாக்டர்அம்பேத்கார்வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார்சாலை முதல் காமராஜர்சாலைவரை) (கதவுஎண் 1 முதல் 15, 2 முதல் 16)</p> <p>14. கீழ்வெளிஎம்.ஜி.ஆர். நகர், காரைக்கால் - 609 602.</p> <p>15. ஈடன்பார்க், பைபாஸ்ரோடு, கீழ்வெளி, காரைக்கால் - 609 602.</p>

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடவடிக்கைகள்
65	13 - அந்தோணியார்கோயில்	03/13/4	ஆயிர வைசிய திருமண மண்டபம் (மேற்கு), திருநள்ளர் ரோடு, காரைக்கால் - 609 602	1. திருநள்ளர்ரோடு, காரைக்கால் - 609 602. 2. பெரமசாமிப்பிள்ளைவீதி, காரைக்கால் - 609 602. 3. டி. கே. நகர், காரைக்கால் - 609 602. 4. வயல்கரைவீதி, காரைக்கால் - 609 602. 5. 3-வது குறுக்குத்தெரு, டி. கே. நகர், காரைக்கால் - 609 602. 6. பழையகாய்கறிகடைவீதி, காரைக்கால் - 609 602. 7. கீழ்வெளிநெண்டித்திடல், காரைக்கால் - 609 602. 8. கீழ்வெளிபைபாஸ்ரோடு, காரைக்கால் - 609 602. (வாய்க்கால்வடக்குபகுதி முதல் வாய்க்கால் தெற்குபகுதிவரை) 9. அப்துல்கலாம்நகர், கீழ்வெளிபைபாஸ்ரோடு, காரைக்கால் - 609 602. 10. செல்லம்மாள்நகர், பைபாஸ்ரோடு, காரைக்கால் - 609 602. 11. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
66	14 - மதக்கடி	03/14/1	வித்யோதயாபள்ளி (கிழக்கு), சேத்திலால் நகர், காரைக்கால் - 609 602	1. காமராஜர்சாலை, காரைக்கால் - 609 602. (கிழக்குபகுதி - ரூபேக்ஸ்வீதி முதல் தெய்வத்தாவிதிவரை) மற்றும் (தோமஸ் அருள்வீதி முதல் NSC போஸ்தெருவரை) (மேற்குபகுதி-தோமஸ் அருள்வீதி முதல் NSC போஸ்தெருவரை) 2. தோமஸ் அருள்வீதி, காரைக்கால் - 609 602. 3. தோமஸ் அருள்வீதி (முனிசிபல்காலனி), காரைக்கால் - 609 602. 4. ஞானபிரகாசம்வீதி, காரைக்கால் - 609 602. (தோமஸ் அருள்வீதி முதல் பொலிக்கன்வீதிவரை) 5. தோமஸ் அருள்வீதி, காரைக்கால் - 609 602. (பாரதியார்சாலை முதல் புறவழிசாலைவரை) (செய்தண்டிரான் சிஸ்சேவியர்வீதி முதல் புறவழிசாலைவரை) 6. ஸ்டாலின்நகர், காரைக்கால் - 609 602.
67	14 - மதக்கடி	03/14/2	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி (கிழக்கு), சேத்திலால்நகர், காரைக்கால் - 609 602	1. பனங்கொல்லைத்தெரு (இந்திராநகர்), காரைக்கால் - 609 602. 2. சந்தனப்பிள்ளைத்திடல், காரைக்கால் - 609 602. 3. சவுரியார் கோவில் தெரு, காரைக்கால் - 609 602. 4. அண்ணாநகர் (பொலிக்கன்வீதிக்கு), காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ள நடவடிக்கைகள்
68	14 - மதகடி	03/14/3	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி (தெற்கு), சேத்திலால்நகர், காரைக்கால் - 609 602	1. பீச்சரோடு, மாருதிநகர், காரைக்கால் - 609 602. 2. சேத்திலால்நகர் (பனங்கொல்லைத்தெரு), காரைக்கால் - 609 602. 3. பீச்சரோடு, பாத்திமாநகர், காரைக்கால் - 609 602. 4. பீச்சரோடு, சுங்கத்துறைகாலனி, காரைக்கால் - 609 602. 5. பீச்சரோடு, ராடர்ஸ்டேஷன், காரைக்கால் - 609 602. 6. பீச்சரோடு, அரசகுடியிருப்பு, காரைக்கால் - 609 602. 7. முதல்குறுக்குத்தெரு, பீச்சரோடு, பாரதிநகர், காரைக்கால் - 609 602. 8. இரண்டாவது குறுக்குத்தெரு, பீச்சரோடு, பாரதிநகர், காரைக்கால் - 609 602.
69	14 - மதகடி	03/14/4	வித்யோதயா பள்ளி (மேற்கு), சேத்திலால்நகர், காரைக்கால் - 609 602	1. கிடங்குத்தெரு, காரைக்கால் - 609 602. 2. கிராமப்புத்தோட்டம், தெற்குத்தெரு, காரைக்கால் - 609 602. (தெற்குபகுதி - Dr. இக்பால் தெரு முதல் மாதாநகர் கோவிலுக்கு) 3. கிராமப்புத்தோட்டம், நடுத்தெரு, காரைக்கால் - 609 602. (வடக்குபகுதி - பாரதியார் சாலை முதல் மாதாநகர் கோவிலுக்குவரை) 4. கிராமப்புத்தோட்டம், வடக்குத்தெரு, காரைக்கால் - 609 602. 5. வீராச்சாமிநாயக்கர்தெரு, காரைக்கால் - 609 602. 6. இரண்டாவது குறுக்குத்தெரு, பீச்சரோடு, பாரதிநகர், காரைக்கால் - 609 602. 7. பொலிக்கன் தெரு, காரைக்கால் - 609 602. 8. பொலிக்கன் முடுக்கு, காரைக்கால் - 609 602. 9. கீழ்வெளிமேட்டுத்தெரு, காரைக்கால் - 609 602. 10. ராஜீவ்காந்திநகர், கீழ்வெளி, காரைக்கால் - 609 602. 11. கீழ்வெளிபெரியப்பண்ணை, காரைக்கால் - 609 602. 12. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள்
70	14 - மதகடி	03/14/5	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி (தெற்கு), சேத்திலால்நகர், காரைக்கால் - 609 602	1. ரூபல்கஸ்வீதி, காரைக்கால் - 609 602. (தெற்குபகுதி - கதவு எண் 93 முதல் 109) 2. என். எஸ். சி. போஸ்வீதி, காரைக்கால் - 609 602. (Dr. இக்பால் தெரு முதல் காமராஜர் சாலை) 3. தியாகராஜர்வீதி, காரைக்கால் - 609 602. (ரூபல்கஸ்வீதி முதல் Dr. அம்பேத்கர்வீதிவரை) 4. மாதாநகர் கோயிலுக்கு, காரைக்கால் - 609 602. (தோமஸ் அருள்வீதி முதல் NSC போஸ்வீதிவரை) 5. ஜவஹர்லால் நேருவீதி, காரைக்கால் - 609 602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
71	15 - தர்மபுரம்	03/15/1	அரசநடுநிலைப்பள்ளி (வடக்கு), பள்ளிவாசல்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609 602	(தோமஸ் அருள்வீதி முதல் NSC போஸ்வீதிவரை) 6. சுப்பிரமணியபாரதியார்வீதி, காரைக்கால் - 609 602. 7. டாக்டர் அம்பேத்கார்வீதி, காரைக்கால் - 609 602. (காமராஜர் சாலை முதல் தோமஸ் அருள்வீதிவரை) 1. தேராக்குளம் முத்துமாரியம்மன் கோவில்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 2. ஜின்னாத்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 3. பள்ளிவாசல்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 4. வடக்குத்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 5. மேல்தோப்புத்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 6. மேலத்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 7. பிள்ளையார் கோவில்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 8. தேராக்குளம் காளியம்மன் கோவில்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 9. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் 1. முதல்குறுக்குத்தெரு, கீர்மநகர், புதுத்துறை, காரைக்கால் - 609602. 2. செளரியார் கோவில்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 3. சமீர்நகர், புதுத்துறை, காரைக்கால் - 609602. 4. உதயமகாடன், புதுத்துறை, காரைக்கால் - 609602. 5. கீர்மநகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 6. முதல்குறுக்குத்தெரு, மெஜஸ்டிக் காலனி, தருமபுரம், காரைக்கால் - 609602. 7. அஸ்மா அவென்பூ, தருமபுரம் ரோடு, தருமபுரம், காரைக்கால் - 609602.
72	15 - தர்மபுரம்	03/15/2	அரசநடுநிலைப்பள்ளி (கிழக்கு-வடக்கு), பள்ளிவாசல்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609 602	1. மெயின் ரோடு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 2. முதல்குறுக்குத்தெரு, தாயார் காலனி, புதுத்துறை, காரைக்கால் - 609602. 3. ராசிநகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 4. பாரதிதாசன் நகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 5. தாயார் நகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 6. சமத்துவபுரம், புதுத்துறை, காரைக்கால் - 609602. 7. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் 1. தெற்குத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 2. மடவிளாகம், தருமபுரம், காரைக்கால் - 609602. 3. குயவர்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 4. கீழ்த்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602.
73	15 - தர்மபுரம்	03/15/3	அரசநடுநிலைப்பள்ளி (கிழக்கு-தெற்கு), பள்ளிவாசல்தெரு, புதுத்துறை, காரைக்கால் - 609 602	1. மெயின் ரோடு, புதுத்துறை, காரைக்கால் - 609602. 2. முதல்குறுக்குத்தெரு, தாயார் காலனி, புதுத்துறை, காரைக்கால் - 609602. 3. ராசிநகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 4. பாரதிதாசன் நகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 5. தாயார் நகர், புதுத்துறை ரோடு, காரைக்கால் - 609602. 6. சமத்துவபுரம், புதுத்துறை, காரைக்கால் - 609602. 7. வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் 1. தெற்குத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 2. மடவிளாகம், தருமபுரம், காரைக்கால் - 609602. 3. குயவர்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 4. கீழ்த்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602.
74	15 - தர்மபுரம்	03/15/4	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), சிவன் கோவில்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609 602	1. தெற்குத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 2. மடவிளாகம், தருமபுரம், காரைக்கால் - 609602. 3. குயவர்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 4. கீழ்த்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ள நடவடிக்கைகள்
75	15 - தர்மபுரம்	03/15/5	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), சிவன் கோவில் தெரு, தருமபுரம், காரைக்கால் - 609 602	5. குளத்துமேட்டுத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 6. சன்னத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 7. பூயாழ்முரிநாதர்நகர், தருமபுரம், காரைக்கால் - 609 602. 8. மெயின்ரோடு, தருமபுரம், காரைக்கால் - 609 602. 9. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள் 1. பர்மாதெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 2. நெடுந்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 3. கருவகுளம், தருமபுரம், காரைக்கால் - 609602. 4. மேலத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 5. வடக்குத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 6. செபஸ்தியார்கோவில்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 7. சக்திநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 8. தில்லைநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 9. வடக்குபேட்டை, தருமபுரம், காரைக்கால் - 609602. 10. சிவன்கீழத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 11. எஹையாநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 12. முதல்குறுக்குத்தெரு, ABR நகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 13. பூக்குருமூர்த்திநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 14. நித்தீஸ்நகர், தெற்குத்தெரு, தருமபுரம், காரைக்கால் - 609602. 15. உத்திராபதிநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 16. பொல்லிநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 17. தாயநகர், தருமபுரம், காரைக்கால் - 609602. 18. குறிஞ்சிநகர், தர்மபுரம், காரைக்கால் 19. வெளிநாட்டில்வசிக்கும்வாக்காளர்கள் 1. வடக்குத்தெரு, பச்சூர், காரைக்கால் - 609602. 2. திருவள்ளுவர்நகர், பச்சூர், காரைக்கால் - 609602. 3. சிவன்கோவில்தெரு, தக்கனூர், காரைக்கால் - 609602. 4. தெற்குத்தெரு, தக்கனூர், காரைக்கால் - 609602. 5. வடக்குத்தெரு, தக்கனூர், காரைக்கால் - 609602. 6. மெயின்ரோடு, தக்கனூர், காரைக்கால் - 609 602.
76	15 - தர்மபுரம்	03/15/6	அரசு ஆரம்பப்பள்ளி, திருநள்ளர்ரோடு, பச்சூர், காரைக்கால் - 609 602	

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நுகிய பகுதிகள்
77	15 - தர்மபுரம்	03/15/7	சமுதாய நலக்கூடம், பச்சூர், பச்சூர், காரைக்கால் - 609 602	<p>7. பள்ளத்தெரு, தக்கனூர், காரைக்கால் - 609 602.</p> <p>8. தக்கனூர், தக்கனூர், காரைக்கால் - 609 602.</p> <p>9. மேலபுத்தமங்கலம், தக்கனூர், காரைக்கால் - 609 602.</p> <p>10. கீழபுத்தமங்கலம், தக்கனூர், காரைக்கால் - 609 602.</p> <p>11. கீழ உத்திரங்குடி, தக்கனூர், காரைக்கால் - 609 602.</p> <p>12. திருநள்ளாரோடு, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>13. ஜெயம்நகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>1. பி.எஸ். ஆர் நகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>2. பச்சூர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>3. வடக்குபேட்டை, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>4. நூலாற்றங்கரைத்தெரு, திருநள்ளாரோடு, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>5. சக்கிலியப்பேட்டை (தெற்கு), பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>6. சக்கிலியப்பேட்டை (வடக்கு), பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>7. காளியம்மன் கோவில் தெரு, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>8. செளதாநகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>9. நஞ்சிராண்கோட்டை தெரு, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>10. பரங்கிமலைபேட்டை, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>11. யூனிக்கோன்டவர், திருநள்ளாரோடு, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>12. தில்லைநகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>13. ஸ்ரீலெஷ்மிகல்பாண்டநகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>14. அமாந்தினநகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>15. மகாத்மாகாந்தினநகர், திருநள்ளாரோடு, பச்சூர், காரைக்கால் - 609 602.</p> <p>16. சரஸ்வதிநகர், பச்சூர், காரைக்கால் - 609 602.</p>
78	16 - ஓடுதுறை	03/16/1	பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகம் (தெற்கு), மதக்கடி, காரைக்கால் - 609 602	<p>1. முதல்குறுக்குத்தெரு, தோமாஸ் அருள்திடல், காரைக்கால் - 609 604.</p> <p>2. இரண்டாவது குறுக்குத்தெரு, தோமாஸ் அருள்திடல், காரைக்கால் - 609 604.</p> <p>3. மூன்றாவது குறுக்குத்தெரு, தோமாஸ் அருள்திடல், காரைக்கால் - 609 604.</p> <p>4. நான்காவது குறுக்குத்தெரு, தோமாஸ் அருள்திடல், காரைக்கால் - 609 604.</p> <p>5. தோமாஸ் அருள்திடல், காரைக்கால் - 609 604.</p>

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவுடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குச்சாவடியில் உள்ள நிகழ்வுகள்
79	16 - ஒடுதுறை	03/16/2	பெருந்தலைவர் காமராஜர் நிர்வாககவளாகம் (வடக்கு), மதக்கிடி, காரைக்கால் - 609 602	1. சேஷமூலசாலை, ஒடுதுறை, காரைக்கால் - 609 604. 2. நடுஒடுதுறை, காரைக்கால் - 609 604. 3. உடையான்திடல், காரைக்கால் - 609 604. 4. பிளாக் எண் 2, சேஷமூலசாலை (சந்து), காரைக்கால் - 609 604. 5. கருக்களாச்சேரிசாலை, ஒடுதுறை, காரைக்கால் - 609 604. 6. அக்கரைகுளத்துத்தெரு, ஒடுதுறை, காரைக்கால் - 609 604. 7. சுப்பையாப்பிள்ளைநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 8. அந்தோணியார் கோவில் தெரு, மதக்கிடி, காரைக்கால் - 609 604. 9. காவலர்குடியிருப்பு, விழிதியூர்சாலை, காரைக்கால் - 609 604. 10. விழிதியூர்சாலை, மேலஒடுதுறை, காரைக்கால் - 609 604. 11. முருகையாப்பிள்ளைநகர், மதக்கிடி, காரைக்கால் - 609 604.
80	16 - ஒடுதுறை	03/16/3	அரசு ஆரம்பப்பள்ளி (கிழக்கு), குயவன்சாவடி, கீழஒடுதுறை, காரைக்கால் - 609 604	1. நாகூர்ரோடு, அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 2. அந்தோணியார் கோவில் தெரு, கீழஒடுதுறை, காரைக்கால் - 609 604. 3. பள்ளத்தெரு, கீழஒடுதுறை, காரைக்கால் - 609 604. 4. குயவன்சாவடி, காளியம்மன் கோவில் தெரு, காரைக்கால் - 609 604. 5. குயவன்சாவடி, மெயின்ரோடு, காரைக்கால் - 609 604. 6. குயவன்சாவடி சந்து, காரைக்கால் - 609 604. 7. காமராஜர்நகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 8. சத்யசாய்நகர், அம்மாள்சத்திரம், ஒடுதுறை, காரைக்கால் - 609 604. 9. பிரவீணநகர், கீழஒடுதுறை, காரைக்கால் - 609 604. 10. நாகூர்மெயின்ரோடு, கீழஒடுதுறை, காரைக்கால் - 609 604. 11. சியாமளாகார்டன், நடுஒடுதுறை, காரைக்கால் - 609 604. 12. ஸ்ரீவேங்கட அம்மன்நகர், நடுஒடுதுறை, காரைக்கால் - 609 604.
81	16 - ஒடுதுறை	03/16/4	அரசு ஆரம்பப்பள்ளி (மேற்கு), குயவன்சாவடி, கீழஒடுதுறை, காரைக்கால் - 609 604	1. நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 2. முதல்குறுக்குத்தெரு, நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 3. இரண்டாவது குறுக்குத்தெரு, நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 4. மூன்றாவது குறுக்குத்தெரு, நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 5. நான்காவது குறுக்குத்தெரு, நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 6. ஐந்தாவது குறுக்குத்தெரு, நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 7. ஆறாவது குறுக்குத்தெரு, நேதாஜிநகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ளடங்கிய பகுதிகள்
82	16 - ஓடுதுறை	03/16/5	அரசு புத்தொளிர் ஆரம்பப்பள்ளி, மாரியம்மன் கோவில் தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604	8. இரண்டாவது குறுக்கு தெரு, நேதாஜிநகர் விரிவாக்கம், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 9. நான்காவது குறுக்கு தெரு, நேதாஜிநகர் விரிவாக்கம், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 10. அன்னையாரேஸ் நகர், அம்மாள்சத்திரம், காரைக்கால் - 609 604. 11. சியோன் நகர், குயவன் சாவடி, கீழஓடுதுறை, காரைக்கால் - 609 604. 12. சாய்கோகிலாம்பாள் நகர், கீழஓடுதுறை, நாகூர் ரோடு, காரைக்கால் - 609 604. 1. மண்டபத்தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 2. மேலத்தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 3. கீழத்தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 4. அந்தோணியார் கோவில் தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 5. மாரியம்மன் கோவில் தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 6. மஞ்சவாடி பேட்டை, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 7. ஜயபாளர்கோவில் தெரு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604. 8. மெயின் ரோடு, மேலஓடுதுறை, காரைக்கால் - 609 604.
83	17 - அக்கரைவட்டம்	03/17/1	அரசு ஆரம்பப்பள்ளி, சுனாமிநகர், கருக்களாச்சேரி, காரைக்கால் - 609 604	1. வடக்குவீதி, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 2. எலஐஆர் நகர், கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 3. பிள்ளையார் கோயில் வீதி, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 4. தெற்கு தெரு, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 5. மேற்கு வீதி, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 6. புதுத்தெரு, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604.
84	17 - அக்கரைவட்டம்	03/17/2	அரசு உயர்நிலைப்பள்ளி (கிழக்கு), கம்மாள் தெரு, அக்கரைவட்டம், காரைக்கால் - 609 604	1. மேலத்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609 604. 2. தெற்கு தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609 604. 3. கம்மாள் தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609 604. 4. கவரத்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609 604. 5. வடக்கு தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609 604. 6. சிவன்வடக்கு தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609 604. 7. பேட்டை தெரு, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 8. கருமாரியம்மன் கோவில் தெரு, கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 9. இரண்டாவது குறுக்கு தெரு, சுனாமிநகர், கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604. 10. சுனாமிநகர், கருக்களாச்சேரி, நிரவி, காரைக்கால் - 609 604.

வ. எண்	வார்டு எண் மற்றும் பெயர்	வாக்குச் சாவடி எண்	வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம்	வாக்குசாவடியில் உள்ள நடவடிக்கைகள்
85	17 - அக்கரைவட்டம்	03/17/3	அரசு உயர்நிலைப்பள்ளி (மேற்கு), கம்மாள் தெரு, அக்கரைவட்டம், நிரவிக்காலை - 609 604	1. அக்கரைவட்டம்பேட்டை, நிரவி, காரைக்கால் - 609604 2. கிழக்குத்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 3. பிள்ளையார்கோயில்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 4. அண்ணாநகர், அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 5. அந்தோணியார்கோயில்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604 6. மாதாகோயில்தெரு (உப்பளம்பேட்டை), அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 7. வள்ளுவர்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 8. பெருமாள் கோவில்தெரு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 9. மெயின்ரோடு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604.
86	17 - அக்கரைவட்டம்	03/17/4	அரசு ஆரம்பப்பள்ளி, கோவில்தெரு, நிரவி, காரைக்கால் - 609 604	1. நடுக்களம்பேட்டை, நிரவி, காரைக்கால் - 609604 2. கோவில்தெரு, நிரவி, காரைக்கால் - 609604 3. கோவில்தெரு, நிரவி, காரைக்கால் - 609604 4. புதுமனைத்தெரு, நிரவி, காரைக்கால் - 609604 5. பூசைமண்டபம், நிரவி, காரைக்கால் - 609604 6. நடுக்களம், நிரவி, காரைக்கால் - 609604 7. எலந்தூர்தெரு, நிரவி, காரைக்கால் - 609604 8. ஆற்றுங்கரைத்தெரு, திருப்பட்டி, காரைக்கால் - 609606 9. முட்டுச்சாவடி, நிரவி, காரைக்கால் - 609604 10. மதக்கி ஆற்றுங்கரைத்தெரு, கோவில்தெரு, நிரவி, காரைக்கால் - 609604 11. ஹைவேநகர், நாகூர்மெயின்ரோடு, நிரவி, காரைக்கால் - 609604 12. நாகூர்மெயின்ரோடு, பூசைமண்டபம், நிரவி, காரைக்கால் - 609604 13. காவேரிநகர், நாகூர்மெயின்ரோடு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604 14. எம் ஏ.ஆர். நகர், கோவில்தெரு, நிரவி, காரைக்கால் - 609604. 15. கே.கே. நகர், நாகூர்மெயின்ரோடு, அக்கரைவட்டம், நிரவி, காரைக்கால் - 609604. 16. சாந்திநகர், நிரவி, காரைக்கால் - 609604. 17. கோவில்தெரு, நிரவி, காரைக்கால் - 609604

PUDUCHERRY CIVIC ELECTION
LIST OF POLLING STATIONS FOR 03- KARAIKAL MUNICIPALITY

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
1	01 - Keezhakasakudi	03/01/1	Govt. Smart Primary School (East), Keezhakasakudymedu, Karaikal - 609 609	1. AMMANKOIL STREET, KEEZHAKASAKUDYMEDU, KARAIKAL - 609 609 2. STAFF QUARTERS (VMMC), KEEZHAKASAKUDY MEDU, KARAIKAL - 609 609 3. KALIAMMAM NORTH STREET, KEEZHAKASAKUDY MEDU, KARAIKAL - 609 609 4. NORTH STREET, KEEZHAKASAKUDY MEDU, KARAIKAL - 609 609 5. SOUTH STREET, KEEZHAKASAKUDY MEDU, KARAIKAL - 609 609
2	01 - Keezhakasakudi	03/01/2	Govt. Smart Primary School (West), Keezhakasakudymedu, Karaikal - 609 609	1. TSUNAMI NAGAR, KEEZHAKASAKUDYMEDU, KARAIKAL-609 609 2. EDATHERU, KEEZHAKASAKUDY, KARAIKAL- 609 609
3	01 - Keezhakasakudi	03/01/3	Govt. Primary School (West), Main Road, Keezhakasakudy, Karaikal - 609 609	1. BHARATHIAR STREET, KEEZHAKASAKUDY, KARAIKAL -609 609 (East Side-458 to 584) West Side-643 to 791) (From MGR Road to Thalattirupet/Vaikkal) 2. MARUTHI NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL - 609 609 3. M.G.R. STREET, KOTTUCHERRY, KARAIKAL-609609. 4. KOTHARI NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609
4	01 - Keezhakasakudi	03/01/4	Govt. Primary School (East), Main Road, Keezhakasakudy, Karaikal - 609 609	1. WEST STREET, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 2. M.S.P LAKSHMI NAGAR, CHLORIDE ROAD, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 3. VETTAIKARA STREET, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 4. RAFI NAGAR, KEEZHAKASAKUDI, KARAIKAL-609 609 5. RAJA VEEDHI, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 6. ANNAI THERESA NAGAR, BHARATHIYAR ROAD, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 7. ESWARAVALAVAN NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 8. SUMAIYA GARDEN-II CROSS STREET, CHLORIDE ROAD, KEEZHAKASAKUDY, KARAIKAL - 609 609. 9. VISWESHWARA NAGAR, ATHMALAYA SCHOOL ROAD, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609. 10. KAMBAN NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 11. P.R.N. COLONY, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 12. MAHATHMA GANDHI NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 13. SCHOOL STREET, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 14. OVERSEAS ELECTORS
5	01 - Keezhakasakudi	03/01/5	Govt. Primary School (North), Main Road, Keezhakasakudy, Karaikal - 609 609	1. ESWARANKOIL STREET, KEEZHAKASAKUDY, KARAIKAL - 609 609 2. AMMAIYAR NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 3. SANTHI NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609 4. ANNAI THERESA VEETHI, AMMAIYAR NAGAR, KEEZHAKASAKUDY, KARAIKAL-609 609

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
6	01 - Keezhakasakudi	03/01/6	Govt. Boys Hostel (West), SivankoilTheru, Keezhakasakudy, Karaikal - 609 609	5. RADHAKRISHNAN SALAI, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 6. IVANAR KOIL STREET, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 7. SIVAN KOVIL STREET, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 1. KALIYAMMAN KOVIL THERU, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 2. SOUTH PET THERU, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 3. NORTH PET STREET, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 4. COLONY PET THERU, KEEZHAKASAKUDY, KARAICAL -609 609 5. FATHIMA NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 6. BHARATHI NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 7. ANGELINE DEVADOSS NAGAR, PUDHU NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 8. ARUMAI NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 9. OLD THARANGAMBADI ROAD, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 10. KAMBAR THERU, AMMAIYAR NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 11. MUTHUMA NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 12. SRI RAMANA NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 13. SACHIN NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 14. OVERSEAS ELECTORS
7	01 - Keezhakasakudi	03/01/7	Govt. Boys Hostel (East), SivankoilTheru, Keezhakasakudy, Karaikal - 609 609	1. INDIRA NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 2. PUDHUNAGAR (EDA THERU), KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 3. THIAGI VALLIAMMAI NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 4. SANARA THERU, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 5. COOPERATIVE NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609 6. RAJIV NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 7. BALASARASWATHY NAGAR, KEEZHAKASAKUDY, KARAICAL-609 609. 1. KALIYAMMAN KOVIL THERU, THALATHERU PET, KARAICAL-609605 2. NORTH STREET, THALATHERU, KARAICAL-609605 3. KALIAMMAN KOIL STREET I LANE, THALATHERU PET, KARAICAL-609605 4. KALIYAMMAN KOVIL VEETHI II LANE, THALATHERU PET, KARAICAL-609605 5. KALIYAMMAN KOVIL NORTH STREET, THALATHERU PET, KARAICAL-609605 6. KALIYAMMAN KOVIL EAST STREET, THALATHERU PET, KARAICAL-609605 7. KALIYAMMAN KOVIL COLONY THERU, THALATHERU, KARAICAL-609605
8	02 - Thalatheru	03/02/1	Govt. Primary School, KalliammanKoilTheru, Thalatherupet, Karaikal - 609 605	
9	02 - Thalatheru	03/02/2	NSC Bose Govt. Higher Sec. School, (East-North), Thalatheru, Karaikal - 609 605	1. NORTH STREET, THALATHERU, KARAICAL-609605 2. MUDALIAR STREET, THALATHERU, KARAICAL-609605 3. SIVAN KOIL WEST STREET, THALATHERU, KARAICAL-609605 4. SIVANKOIL STREET, THALATHERU, KARAICAL-609605 5. SIVAN KOVIL EAST STREET, THALATHERU, KARAICAL- 609605

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
				6. EAST STREET, THALATHERU, KARAIKAL-609605 7. BHARATHIAR STREET, THALATHERU, (SOUTH SIDE), KARAIKAL- 609605(South Side),Karaikal (East Side-342 to 456) (West Side-575 to 641) (ThalatherupetVaikal to Pillaitheruvasal)
10	02 - Thalatheru	03/02/3	NSC Bose Govt. Higher Sec. School, (East-South), Thalatheru, Karaikal - 609 605	1. ALLI KULATHU STREET, THALATHERU, KARAIKAL-609 605 2. SOUTH STREET, THALATHERU, KARAIKAL-609 605 3. K. M. G NAGAR, THALATHERU, KARAIKAL-609 605 4. FIRE SERVICE QUARTERS, THALATHERU, KARAIKAL-609 605 5. VEERAPATHIRAKALIAMMAN KOIL STREET, THALATHERU, KARAIKAL-609 605 6. SIVASHAKTHI NAGAR, THALATHERUPET, KARAIKAL-609605 7. Middle Street, THALATHERU, KARAIKAL, 609605 8. PERIAKULAM STREET, THALATHERU, KARAIKAL-609605 9. PERIYA KULAM (WEST STREET), THALATHERU, KARAIKAL- 609605 10. R.P. NAGAR, THALATHERU, KARAIKAL, 609605 11. THEEPATCHIAMMAN KOVIL STREET, THALATHERU , KARAIKAL-609605 12. IYYANAR KOVIL SOUTH STREET, THALATHERU, KARAIKAL-609605
11	02 - Thalatheru	03/02/4	NSC Bose Govt. Higher Sec. School, (South), Thalatheru, Karaikal - 609 605	1. VALLUVAR THERU, THALATHERU, KARAIKAL-609 605. (NORTH SIDE - BHARATHIAR ROAD TO THALATHERU CHANNEL STREET) 2. SIXTH CROSS STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605 3. NEHRU NAGAR, VALLUVAR STREET, KARAIKAL-609 605 4. NEHRU NAGAR EXTENSION, THALATHERU, KARAIKAL-609 605 5. PILLAIYARKOIL MEDU, THALATHERU, KARAIKAL-609 605 6. K.M.G NAGAR, I CROSS, THALATHERU, KARAIKAL-609 605 7. MULLIAMMAN KOVIL STREET, THALATHERU, KARAIKAL-609 605 8. VEERASAKTHI NAGAR, NEHRU NAGAR EXTENSION, KARAIKAL-609605 9. PIDARIAMMAN KOIL STREET, THALATHERU, KARAIKAL-609 605. 10. I CROSS STREET, NEHRU NAGAR EXTENSION, KARAIKAL-609605. 11. II CROSS STREET, NEHRUNAGAR EXTENSION, KARAIKAL-609605. 12. MURASOLI NAGAR, THALATHERU, KARAIKAL-609 605. 13. J.J.NAGAR, MULLIAMMAN KOIL STREET, THALATHERU, KARAIKAL-609 605. 14. III CROSS STREET, NEHRUNAGAR EXTENSION, KARAIKAL - 609605. 15. KURINJI STREET, INDIRA NAGAR, NEHRU NAGAR KARAIKAL- 609605
12	03 - Amman Koilpathu	03/03/1	RMASP Govt. High School (West), PillayarKoil West Street, Karaikalmedu, Karaikal - 609 605	1. INGARAVEL SALAI, KARAIKAL MEDU, KARAIKAL-609 605.(PILLAYARKOIL SOUTH STREET TO THALATHERUPET VAIKAL) 2. AMMAN KOVIL STREET, KARAIKALMEDU, KARAIKAL-609 605 3. PERUMAL KOVIL STREET, KARAIKALMEDU, KARAIKAL-609 605 4. OVERSEAS ELECTORS

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
13	03 - Amman Koilpathu	03/03/2	RMASP Govt. High School (East), PillayarKoil West Street, Karaikalmedu, Karaikal - 609 605	1. PILLAIYAR KOVIL THERU, KARAİKAL MEDU, KARAİKAL-609 605 2. PERUMAL KOIL BACKSIDE, KARAİKALMEDU, KARAİKAL-609 605
14	03 - Amman Koilpathu	03/03/3	RMASP Govt. High School (South), PillayarKoil West Street, Karaikalmedu, Karaikal - 609 605	1. AMMAN KOVILPATHU, KARAİKALMEDU, KARAİKAL-609 605 2. PERUMALKOIL NORTH STREET, KARAİKALMEDU, KARAİKAL-609 605 3. TSUNAMI NAGAR, AMMAN KOVILPATHU, KARAİKAL MEDU, KARAİKAL-609 605 4. ANJANEYAR KOVIL STREET, KARAİKAL MEDU, KARAİKAL-609 605 5. TSUNAMI NAGAR, KARAİKAL MEDU, KARAİKAL-609 605. 6. OVERSEAS ELECTORS
15	03 - Amman Koilpathu	03/03/4	Govt. Primary School (East), West Street, Kilinjalmedu, Karaikal - 609 605	1. NORTH STREET, KILINJALMEDU, KARAİKAL-609 605 2. PILLAIYAR KOVIL WEST STREET, KARAİKALMEDU, KARAİKAL-609 605 3. MANMATHAN KOVIL NORTH STREET, KILINJALMEDU, KARAİKAL-609 605 4. AMMAN KOIL SOUTH STREET, KILINJAL MEDU, KARAİKAL-609 605 5. TSUNAMI QUARTERS (EKNATH NAGAR), KARAİKAL-609 605 6. AMMAN KOVIL THERU, KILINJALMEDU, KARAİKAL-609 605 7. SINGARAVELAR SALAI, AMMAN KOVILPATHU, KARAİKAL MEDU, KARAİKAL-609 605
16	03 - Amman Koilpathu	03/03/5	Govt. Primary School (West-1), West Street, Kilinjalmedu, Karaikal - 609 605	1. WEST STREET, KILINJALMEDU, KARAİKAL-609 605 2. TSUNAMI NAGAR, KILINJAL MEDU, KARAİKAL-609 605
17	03 - Amman Koilpathu	03/03/6	Govt. Primary School (West-2), West Street, Kilinjalmedu, Karaikal - 609 605	1. WEST STREET COLONY STREET-1, KILINJALMEDU, KARAİKAL-609 605 2. WEST STREET COLONY STREET-2, KILINJALMEDU, KARAİKAL-609 605 3. MANMATHAN KOIL SOUTH STREET, KILINJALMEDU, KARAİKAL-609 605 4. AMMAN KOVIL NORTH STREET, KILINJALMEDU, KARAİKAL-609 605 5. MANMATHAN KOVIL THERU, KILINJALMEDU, KARAİKAL-609 605 6. SINGARAVELAR SALAI, KILINJALMEDU, KARAİKAL-609 605.(PILLAIYAR KOVIL STREET TO THALATHERUPET VAIKAL) 7. OVERSEAS ELECTORS
18	04 - Koilpathu	03/04/1	ThandhaiPeriyar Govt. Higher Secondary School (East), Kovilpathu, Karaikal - 609 602	1. KUTTAIKARA LANE, KOVILPATHU, KARAİKAL-609 605 2. SOUTH MADA VILAGAM, KOVILPATHU, KARAİKAL-609 602 3. NARIKURAVAR KUDIYURPPU, KOVILPATHU, KARAİKAL-609 605 4. SHAH GARDEN, THALATHERU, KARAİKAL-609 605 5. BHARATHIYAR ROAD, KOVILPATHU, KARAİKAL-609 605. (WEST SIDE- FROM PILLAITHERUVASAL INSPECTION ROAD TO KARAİKAL CANAL) (WEST SIDE- DOOR NO.297-573) 6. DOBI COLONY, NEHRUNAGAR, KARAİKAL-609 605 7. C.E.O.OFFICE LANE, THALATHERU, KARAİKAL-609 605 8. OVERSEAS ELECTORS

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
19	04 - Koilpathu	03/04/2	ThandhalPeriyar Govt. Higher Secondary School (West), Kovilpathu, Karaikal - 609 602	1. SOUTH STREET, KOVILPATHU, KARAIKAL-609 602 SOUTH STREET, KOVILPATHU, KARAIKAL-609 602 2. NORTH STREET, KOVILPATHU, KARAIKAL-609 602 3. NORTH MADA VILAGAM, KOVILPATHU, KARAIKAL-609 602 4. SINNAKOVILPATHU PET, KOVILPATHU, KARAIKAL-609 605 5. M.I.G. COLONY, NEHRU NAGAR, KARAIKAL-609 605
20	04 - Koilpathu	03/04/3	Govt. High School, Kovilpathu, Karaikal - 609 602	1. FCI QUARTERS STREET, KARAIKAL-609 602 FCI QUARTERS STREET, KARAIKAL-609 602 2. NEW STREET, KOVILPATHU, KARAIKAL-609 602 3. AGRAHARAM STREET, KOVILPATHU, KARAIKAL-609 602 4. THENDRAL NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 602 5. KURAVAR LANE, KOVILPATHU, KARAIKAL-609 602 6. NORTH STREET, OMAKULAM, KOVILPATHU, KARAIKAL-609 602 7. OMAK KULAM, KOVILPATHU, KARAIKAL-609 602 8. KATTU NAYAKKAN STREET, KOVILPATHU, KARAIKAL-609 602
21	04 - Koilpathu	03/04/4	Govt. Smart Primary School, Pillaittheruvusal, Karaikal - 609 603	1. SANTHANAMADHA KOVIL STREET, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 2. MARIAMMAN KOVIL STREET, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 3. PILLAIYAR KOVIL STREET, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 4. NEDUNGADU MAIN ROAD, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603. (THIRUNALLARROAD TO PILLAITHERUVASAL INSPECTION TRACK) 5. KANCHEEPURAM KOVILPATHU, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 6. RIYAS NAGAR, NEDUNGADU MAIN ROAD, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 7. KALAINAR NAGAR, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 8. ATRANGARAI STREET, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603 9. SIVAN KOVIL STREET, PILLAITHERUVASAL, KARAIKAL-609 603.
22	04 - Koilpathu	03/04/5	KMK Higher Secondary School (West), Pattammal Nagar, Karaikal - 609 602	1. KOTHALAM PET, MARIYAM NAGAR, KARAIKAL - 609 602. 2. RAINBOW NAGAR, KARAIKAL - 609 602. 3. PATTAMMAL NAGAR, SENIYARKULATHU STREET, KARAIKAL-609 602 4. S.S. GARDEN I CROSS STREET, ASIRIYAR NAGAR EXTENSION, KARAIKAL-609 602 5. S.S. GARDEN II CROSS STREET, ASIRIYAR NAGAR EXTENSION, KARAIKAL-609 602 6. AMBETHKAR NAGAR, KOVILPATHU, KARAIKAL- 609 602 7. S.S. GARDEN, KARAIKAL-609 602
23	05 - Nehru Nagar	03/05/1	Govt. Smart Primary School, Nehru Nagar, Karaikal - 609 605	1. I CROSS STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605. 2. II CROSS STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605 3. III CROSS STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605 4. FOURTH CROSS STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605 5. BHARATHIYAR ROAD, KOVILPATHU, KARAIKAL-609 605 (East Zone-302 to 340) (Valluvar Street to Annusamy Pillai Vaikkl) 6. WATER SUPPLY QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
24	05 - Nehru Nagar	03/05/2	Perunthalaivar Kamarajar College of Education (East), Nehru Nagar, Karaikal - 609 605	7. HOUSING BOARD COLONY, NEHRU NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 8. B.D.O QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605 9. VAYOLA GARDEN PUDUTHERU, NEHRUNAGAR, KARAIKAL-609 605 10. NEW STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605 11. ANBU NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 12. UDHAYAM NAGAR, VETTAIKARAN STREET, KOVILPATHU KARAIKAL - 609 605 13. PUDUCHERRY HOUSING BOARD QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605. 14. FIFTH CROSS STREET, NEHRU NAGAR, KARAIKAL-609 605 15. VETTAIKARAN STREET EXTN., KOVILPATHU, KARAIKAL-609 605 16. P.R.N NAGAR, VETTAIKARAN STREET, KOVILPATHU, KARAIKAL - 609 605. 17. GOVERNMENT STAFF QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605 18. I LINK ROAD, NEHRU NAGAR, KARAIKAL - 609 605 19. PUDUCHERRY HOUSING BOARD QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605 1. PARVATHEESWARAN NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 2. VETTAIKARAN STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 3. PUNITHAVATHIYAR VEETHI, VETTAIKARAN STREET, KOVILPATHU KARAIKAL-609 605 4. II CROSS, BHARATHIDASAN NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605
25	05 - Nehru Nagar	03/05/3	Perunthalaivar Kamarajar College of Education (East), Nehru Nagar, Karaikal - 609 605	1. BHARATHIDASAN NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 2. NEHRU NAGAR, KARAIKAL-609 605 3. ALL INDIA RADIO STAFF QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605 4. DEPUTY COLLECTOR QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605 5. ANNUSAMPILLAI VAIKKAL STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 6. ANNUSAMY PILLAI VAIKKAL STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 7. MEENATCHI NAGAR, ALL INDIA RADIO STATION BACK SIDE, NEHRU NAGAR, KARAIKAL-609 605 8. A.M.S NAGAR, VETTAIKARAN STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 9. CRESENT NAGAR, RADIO STATION BACK SIDE, NEHRU NAGAR, KARAIKAL-609 605 10. ISAQ NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 11. FATHIMA NAGAR, IDUMBANCHETTY SALAI, KARAIKAL-609 605 12. PUDUCHERRY HOUSING BOARD QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605 13. ARUNSANKAR NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605. 14. KAMATCHI NAGAR, ALL INDIA RADIO BACKSIDE, IDUMBANCHETTY SALAI, KARAIKAL- 609 605. 15. IDUMBAN CHETTIYAR SALAI, KOVILPATHU, KARAIKAL-609 605. 16. SASTHA NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605.
26	05 - Nehru Nagar	03/05/4	Perunthalaivar Kamarajar College of Education (Middle), Nehru Nagar, Karaikal - 609 605	1. L.I. G. QUARTERS (SOUTH SIDE), KARAIKAL-609 605 2. PUDUCHERRY HOUSING BOARD QUARTERS, NEHRU NAGAR, KARAIKAL-609 605. 3. A.M.S NAGAR, VETTAIKARAN STREET, KOVILPATHU, KARAIKAL-609 605. 4. SASTHA NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605.
27	05 - Nehru Nagar	03/05/5	Perunthalaivar Kamarajar College of Education (West), Nehru Nagar, Karaikal - 609 605	

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
28	06 - PuliankottaiSalai	03/06/1	Marketing Society, BharathiyarSalai (North), Karaikal - 609 605	1. NITHEESWARAM AGRAHARAM, KOVILPATHU, KARAIKAL-609 605 2. NITHEESWARAM SECOND STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 3. M.S.P NAGAR, KOVILPATHU, KARAIKAL-609605 4. NITHEESWARAM THIRD STREET, KOVILPATHU, KARAIKAL-609 605. 5. NITHEESWARAM FIRST STREET, KOVILPATHU, KARAIKAL-609 605.
29	06 - PuliankottaiSalai	03/06/2	Marketing Society, BharathiyarSalai (South), Karaikal - 609 605	1.THROWPATHI AMMAN KOVIL STREET, KOVILPATHU, KARAIKAL-609 602 2. BHARATHIYAR STREET, KOVILPATHU, KARAIKAL-609 602(EAST SIDE-226 TO 300) (ANNUSWAMY PILLAI VAIKAL TO RAILWAY TRACK) 3. V.G. NAGAR, FIRST STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 4. V.G. NAGAR, SECOND STREET KOVILPATHU, KARAIKAL-609 605 5. V.G. NAGAR, THIRD STREET, KOVILPATHU, KARAIKAL-609 605 6. V.G. NAGAR, FOURTH STREET, KOVILPATHU, KARAIKAL-609 605
30	06 - PuliankottaiSalai	03/06/3	Govt. Primary School (North), Mayor Pakkirisamy Pillai Salai, Karaikal - 609 602	1. THIRUVALLUVAR SALAI, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 2. HOUSING BOARD COLONY I CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 3. HOUSING BOARD COLONY II CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 4. HOUSING BOARD COLONY THIRD CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 5. HOUSING BOARD COLONY FOURTH CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 6. HOUSING BOARD COLONY LANE, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 7. HOUSING BOARD, L.I.G COLONY, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 8. SRIRAM NAGAR, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 9. THANTHAI PERIYAR STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL, 609 602 10. THILAGAR STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL, 609 602
31	06 - PuliankottaiSalai	03/06/4	Govt. Primary School (South), Mayor Pakkirisamy Pillai Salai, Karaikal - 609 602	1. M.M.G. NAGAR, KARAIKAL-609 602 2. SECOND CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 3. THIRD CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 4. FOURTH CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 5. FIFTH CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 6. SIXTH CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 7. BALAJI NAGAR, PACKIRISAMY PILLAI SALAI KARAIKAL-609 602 8. SEVENTH CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 9. IV CROSS, BHARATHIDASAN NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 10. EIGHTH CROSS STREET, M.M.G.NAGAR, KARAIKAL-609 602 11. NINTH CROSS STREET, M.M.G.NAGAR, KARAIKAL-609 602 12. FIRST CROSS STREET, BALAJI NAGAR, KARAIKAL-609 602 13. III CROSS, BHARATHIDASAN NAGAR, KOVILPATHU, KARAIKAL-609 605 14. PACKIRISAMY PILLAI STREET, M.G.J. NAGAR, KARAIKAL-609 602 15. BALAJI NAGAR, KARAIKAL - 609602. 16. TENTH CROSS STREET, M.M.G. NAGAR, KARAIKAL-609 602 17. ENGINEERS GARDEN, M.M.G. NAGAR, KOVILPATHU, KARAIKAL - 609 602.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
32	06 - Puliankottai Salai	03/06/5	Shanmuga Hr. Sec.School, Housing Board Colony, Mayor Pakkirisamy Pillai Salai, Karaikal - 609 602	1. UDAYAN KULAM, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 2. MULLAI NAGAR, PACKIRISAMY PILLAI SALAI KARAIKAL-609 602 3. J.J.COLONY, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 4. P.K.R COLONY, VEERAMAMUNIVAR STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 5. KASTHURIBAI STREET, PACKIRISAMY PILLAI STREET, KARAIKAL-609 602 6. V.O.C. STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 7. Mayor PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 8. GOLDAN NAGAR, PACKIRISAMY, PILLAI SALAI, KARAIKAL-609 602 9. THIRUVALLUVAR SALAI I CROSS STREET, MULLAI NAGAR, KARAIKAL-609 602 10. THIRUVALLUVAR SALAI II CROSS STREET, MULLAI NAGAR, KARAIKAL-609 602 11. PUDU PALLIVASAL STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAIKAL-609 602 12. THIRUVALLUVAR SALAI III CROSS STREET MULLAI NAGAR, KARAIKAL-609 602 13. V CROSS STREET HUSSAIN NAGAR, KAMARAJAR SALAI EXTENSION, KOVILPATHU, KARAIKAL-609 602.
33	07 - OppilamaniyarKoil	03/07/1	Govt. Primary School (West), MariammanKoil Street, Periyapet, Karaikal - 609 602	1. PERIYAPET, KARAIKAL-609 602 2. PUDHUTHERU, PERIAPET, KARAIKAL-609 602 3. VALLALAR NAGAR (PILLAI THOTTAM), KARAIKAL-609 602
34	07 - OppilamaniyarKoil	03/07/2	Govt. Primary School (East), OppilamaniyarKoil Street, Karaikal - 609 602	1. OPILAMANIARKOIL THOPPU, KARAIKAL-609 602 2. OPILAMANIYAR KOIL STREET, KARAIKAL-609 602
35	07 - OppilamaniyarKoil	03/07/3	Govt. Primary School (West), OppilamaniyarKoil Street, Karaikal - 609 602	1. AMMAYAR ENGLISH SCHOOL STREET, KARAIKAL-609 602 2. PRAKARA VEETHI, KARAIKAL-609 602 3. OPILAMANIYAR KOIL NORTH STREET, KARAIKAL-609 602 4. CHINNAKANNU CHETTY STREET, KARAIKAL-609 602 5. OPILAMANIYAR KOIL SANNATHI STREET, KARAIKAL-609 602 6. ELAIKARA STREET, KARAIKAL-609 602 7. OPILAMANIAR KOIL NAGAR, (KEERAI THOTTAM), KARAIKAL-609 602 8. ELAIKARA STREET LANE, KARAIKAL-609 602
36	07 - OppilamaniyarKoil	03/07/4	Govt. Primary School (South), OppilamaniyarKoil Street, Karaikal - 609 602	1. JEEVANANDAM STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIVAR ROAD TO CHURCH STREET) 2. SOUNDIRAMBAL SANNATHI STREET, KARAIKAL-609 602 3. BHARATHIVAR STREET, KOVILPATHU, KARAIKAL-609 602. (EAST SIDE - JEEVANANTHAM STREET TO RAILWAY TRACK) 4. PILLAI THOTTAM, KARAIKAL-609 602 5. SOKKANATHAR KOIL STREET, KARAIKAL-609 602 6. MARIAMMAN KOVIL STREET, PERIYAPET, KARAIKAL-609 602 (EAST SIDE - KARAIKAL VAIKAL TO RAILWAY TRACK) (WEST SIDE - JEEVANANDAM STREET TO RAILWAY TRACK) 7. KAMARAJAR STREET, KARAIKAL-609 602. (WESTSIDE - RAILWAY TRACK TO KARAIKAL VAIKAL) 8. OVERSEAS ELECTORS

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
37	08 - Valatheru	03/08/1	Kamarajar Govt. High School (East Block-North Side), SeniyarKulathu Veedhi, Karaikal - 609 602	1. A.A.NAGAR, KARAIKAL-609 602 2. SENIYAR KULATHU STREET, VADAMARAkadu, KARAIKAL-609 602 (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO PERIYAR NAGAR METTUTHERU) (SOUTH SIDE - BHARATHIYAR ROAD TO KUMSAMKATTALAI DRAINAGE CHANNEL) 3. ASIRIYAR NAGAR, KARAIKAL-609 602 4. A.A. NAGAR, KARAIKAL-609 602 5. ASIRIYAR NAGAR II CROSS, KOVILPATHU, KARAIKAL-609 602 6. ASIRIYAR NAGAR III CROSS, KOVILPATHU, KARAIKAL-609 602 7. ASIRIYAR NAGAR I CROSS, KOVILPATHU, KARAIKAL-609 602
38	08 - Valatheru	03/08/2	Kamarajar Govt. High School (East Block-North Side), SeniyarKulathu Veedhi, Karaikal - 609 602	1. SUBRAMANIA BHARATHIAR STREET, KARAIKAL-609 602 2. MARIYAM NAGAR I CROSS STREET, KARAIKAL-609 602 3. SENIYAR KULAM II CROSS STREET, KARAIKAL-609 602 4. SENIYAR KULAM III CROSS STREET, KARAIKAL-609 602 5. SUBRAMANIA BHARATHIAR STREET, KARAIKAL - 609 602. (FROM KARAIKALWAIKAL TO TIRUNALLAR ROAD) 6. SENIYAR KULAM I CROSS STREET, KARAIKAL - 609 602.
39	08 - Valatheru	03/08/3	Kamarajar Govt. High School (North Block-1), SeniyarKulathu Veedhi, Karaikal - 609 602	1. KAMARAJ NAGAR (MILL COMPOUND), KARAIKAL - 609 602. 2. THANTHAI PERIYAR NAGAR, SENIYAR KULATHU STREET, KARAIKAL-609 602 3. MARIYAM COLONY, KARAIKAL-609 602 4. MARIYAM NAGAR II CROSS STREET, KARAIKAL-609 602 5. IV CROSS STREET PERIYAR NAGAR SENIYAR KULATHU VEETHI, KARAIKAL-609 602 6. THAIKKAL (BHARATHIAR STREET), KARAIKAL-609 602 7. OVERSEAS ELECTORS
40	08 - Valatheru	03/08/4	Kamarajar Govt. High School (North Block-2), SeniyarKulathu Veedhi, Karaikal - 609 602	1. SUBBARAYA MUDALIAR CROSS, KARAIKAL - 609 602. 2. SRIRAM NAGAR, KARAIKAL - 609 602. 3. NAYAKKAN KULATHU STREET, KARAIKAL - 609 602. 4. MURUGARAM NAGAR, KARAIKAL - 609 602. 5. SUBBARAYA MUDALIAR STREET, KARAIKAL - 609 602. 6. PUDUKULAM, KARAIKAL - 609 602. 7. MAMA THAMBI MARICAR STREET, KARAIKAL - 609 602. (BHARATHIYAR ROAD TO MASTHANPALLI STREET) 8. I- CROSS STREET, SUBBARAYA MUDALIAR STREET, KARAIKAL - 609 602. 9. I-CROSS STREET, MURUGARAM NAGAR, KARAIKAL - 609 602. 10. II-CROSS STREET, MURUGARAM NAGAR, KARAIKAL - 609 602. 11. III-CROSS STREET, MURUGARAM NAGAR, KARAIKAL - 609 602.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
41	08 - Valatheru	03/08/5	Ka. Manavan Govt. Middle School, Market Street, Karaikal - 609 602	1. MASTHAN PALLI STREET, KARAİKAL - 609 602. (MAMA THAMBIMARAİKAR ROAD TO TIRUNALLAR ROAD) (DOOR NO. 1 TO 48) 2. THIRUKKULATHU MEDU, MASTHAN PALLI STREET, KARAİKAL - 609 602. 3. TIRUNALLAR ROAD, KARAİKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO RAKAN SUDUGADU VAIKAL) 4. MARKET STREET, KARAİKAL - 609 602. (BHARATHIYAR ROAD TO TIRUNALLAR ROAD)
42	09 - MaideenPalli	03/09/1	AnnaITherasa Govt. Girls Higher Secondary School (West-1), Meideenpalli Veedhi, Karaikal - 609 602	1. BALAKRISHNA NAGAR, PACKIRISAMY PILLAI SALAI, KARAİKAL-609 602 2. RAJATHY NAGAR, KARAİKAL-609 602 3. GANESH NAGAR, PACKIRISAMY PILLAI SALAI, KARAİKAL-609 602 4. BALAKRISHNA NAGAR, KARAİKAL-609 602 5. A.M. NAGAR, PACKIRISAMY PILLAI SALAI, KARAİKAL-609 602 6. RAJATHY NAGAR, FIRST MAIN ROAD, , KARAİKAL-609 602 7. RAJATHY NAGAR, II ND MAIN ROAD, KARAİKAL-609 602 8. RAJATHY NAGAR I CROSS STREET, KARAİKAL-609 602 9. RAJATHY NAGAR, FOURTH CROSS STREET, KARAİKAL-609 602 10. PARIES NAGAR, KARAİKAL-609 602 11. RAJATHI NAGAR, III CROSS STREET, KARAİKAL-609 602 12. RAJATHI NAGAR EXTENSION, KARAİKAL-609 602 13. NOORPALLI VEETHI THEENSPARK, KARAİKAL-609 602 14. PARIES NAGAR, KAMARAJ SALAI, KARAİKAL-609 602
43	09 - MaideenPalli	03/09/2	AnnaITherasa Govt. Girls Higher Secondary School (West-2), Meideenpalli Veedhi, Karaikal - 609 602	1. KARAİKAL MEDU (BALU PILLAI NAGAR), KARAİKAL-609 602 2. KARAİKALMEDU ROAD, PASUMPON NAGAR, KARAİKAL-609 602 3. S.A. NAGAR, KAMARAJ SALAI, KARAİKAL-609 602 4. SINGARAVELANAR SALAI, KARAİKAL-609 602. (KAMARAJ SALAI TO PILLAYAR KOIL SOUTH STREET) 5. KANNIYAMMAN KOVIL STREET, PARAVAI PET, KARAİKALMEDU, KARAİKAL-609 605 6. A.M.NAGAR I CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAİKAL-609 602 7. A.M. NAGAR II CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAİKAL-609 602 8. BYE PASS ROAD, KAMARAJAR SALAI EXTENSION, KARAİKAL-609 602 9. INNURM QUARTERS, PACKIRISAMY PILLAI SALAI, BYEPASS ROAD, KARAİKAL- 609602 10. GANESH NAGAR III CROSS STREET, PACKIRISAMY PILLAI SALAI, KARAİKAL-609 602. 11. OVERSEAS ELECTORS
44	09 - MaideenPalli	03/09/3	AnnaITherasa Govt. Girls Higher Secondary School (East-1), Meideenpalli Veedhi, Karaikal - 609 602	1. KALLARAI PET, KARAİKAL-609 602 2. PRABU NAGAR, KARAİKAL-609 602 3. S.A. LATHIF NAGAR, KAMARAJAR SALAI, KARAİKAL-609 602 4. PRABU NAGAR II CROSS STREET KAMARAJAR SALAI, KARAİKAL-609 602 5. KAMARAJAR STREET, KARAİKAL-609 602. (EAST SIDE - TIRUNALLAR ROAD TO ANNUSAMY PILLAI VAIKAL) 6. S.A.NAGAR SIXTH CROSS STREET, KARAİKAL-609 602 7. FIFTH CROSS STREET, PASUMPON NAGAR, KARAİKAL - 609 602.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
				8. SIXTH CROSS STREET, PASUMPON NAGAR, KARAIKAL – 609 602. 9. S.A. NAGAR IV CROSS STREET, KAMARAJAR SALAI, KARAIKAL-609 602. 10. OVERSEAS ELECTORS
45	09 - MaideenPalli	03/09/4	AnnaTherasa Govt. Girls Higher Secondary School (East-2), Meideenpalli Veedhi, Karaiikal - 609 602	1. BESANT NAGAR, KARAIKAL – 609 602. 2. II-CROSS STREET, BESANT NAGAR, KARAIKAL – 609 602. 3. S.A. NAGAR III CROSS, KAMARAJAR SALAI, KARAIKAL-609 602 4. III-CROSS STREET, BESANT NAGAR, KARAIKAL – 609 602. 5. PASUMPON NAGAR EXTENSION SINGARAVELANAR SALAI, KARAIKAL-609 602 6. II CROSS STREET, PASUMPON NAGAR, KARAIKAL- 609 602 7. III CROSS STREET, PASUMPON NAGAR, KARAIKAL- 609 602 8. IV CROSS STREET, PASUMPON NAGAR, KARAIKAL- 609 602 9. PASUMPON NAGAR, KARAIKAL-609 602 10. S.A. NAGAR, I CROSS STREET, KAMARAJAR SALAI, KARAIKAL-609 602
46	09 - MaideenPalli	03/09/5	Community Hall, MGR Nagar, Tsunami Kudiyiruppu, Karaiikal - 609 605	1. M.G.R. NAGAR, TSUNAMI KUDIYIRUPPU, AMMAN KOVILPATHU, KARAIKAL-609 605
47	10 - AmmaiyarKoil	03/10/1	MAG ThirumanaMandapam (North), Market Veedhi, Karaiikal - 609 602	1. JEEVANANDAM STREET, KARAIKAL – 609 602. (SOUTH SIDE - BHARATHIYAR ROAD TO MARIAMMAN KOIL STREET) (NORTH SIDE - CHURCH STREET TO MARIAMMAN KOIL STREET) 2. LEMAIRE STREET, KARAIKAL – 609 602. 3. MARIAMMAN KOIL STREET, KARAIKAL-609 602 (WEST SIDE - JEEVANANTHAM STREET TO MARKET STREET) (EAST SIDE - KARAIKAL VAIKAL TO MARKET STREET) 4. MAIDEEN PALLI STREET, KARAIKAL-609 602 5. ALLUKULATHU STREET, KARAIKAL-609 602 6. SUBRAMANIA BHARATHIAR STREET, KARAIKAL – 609 602. (EAST SIDE- MARKET STREET TO JEEVANANTHAM STREET) 7. MARKET STREET, KARAIKAL – 609 602. 8. MOULASA MARAICAR STREET, KARAIKAL-609 602 9. KAILASANATHAR KOVIL SANDU, KARAIKAL – 609 602. 10. KAILASANATHAR KOIL STREET, KARAIKAL-609 602 11. PERUMAL KOIL STREET, KARAIKAL-609 602 12. MARKET STREET, KARAIKAL-609 602
48	10 - AmmaiyarKoil	03/10/2	Karaiikal Municipality Vandipettai, 3 Well Plaz (North), Karaiikal - 609 602	1. PERUMAL KOVIL STREET, KARAIKAL – 609 602. 2. KAMMALAR STREET, KARAIKAL – 609 602. 3. THREE WELL PLAZ NORTH STREET, KARAIKAL – 609 602. 4. THREE WELL PLAZ EAST STREET, KARAIKAL – 609 602. 5. THREE WELL PLAZ GANDHI COLONY, KARAIKAL – 609 602. 6. THREE WELL PLAZ SOUTH STREET, KARAIKAL – 609 602.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
49	10 - AmmaiyarKoil	03/10/3	Municipal Community Hall, Thirunagar, Karaikal - 609 602	7. MARIAMMAN KOVIL STREET, KARAIKAL - 609 602. 8. KAMARAJAR STREET, KARAIKAL - 609 602. (WEST SIDE - KARAIKAL VAIKAL TO MARKET STREET) 1. MARIAMMAN KOIL STREET - THIRUNAGAR, KARAIKAL - 609 602 2. THIRUNAGAR, KARAIKAL - 609 602 3. THIRUNAGAR COLONY, KARAIKAL - 609 602
50	10 - AmmaiyarKoil	03/10/4	Karaiikal Municipality Vandipettai, 3 Well Plaz (South), Karaikal - 609 602	1. PEVARILLA MUDUKKU STREET, KARAIKAL - 609 602. 2. FRENCH TEACHER STREET, KARAIKAL - 609 602. 3. KANNADIAR STREET, KARAIKAL - 609 602. 4. BLOCK-8, FRENCH TEACHER STREET, KARAIKAL - 609 602. 5. JUBAITHA NAGAR, FRENCH TEACHER STREET (EXTN.), KARAIKAL - 609 602.
51	10 - AmmaiyarKoil	03/10/5	MAG ThirumanaMandapa m (South), Market Veedhi, Karaikal - 609 602	1. CHURCH STREET, KARAIKAL - 609 602. 2. MADHA KOVIL STREET, KARAIKAL - 609 602. 3. KAILASANATHER KOVIL STREET, KARAIKAL - 609 602. 4. CHURCH STREET, KARAIKAL - 609 602. (MARKET ROAD TO JEEVANANDAM ROAD) 5. THIRUMUDY CHETTY SANDHU, KARAIKAL - 609 602. 6. MAMA THAMBI MARAICAR STREET, KARAIKAL - 609 602. (BHARATHIYAR ROAD TO KAMARAJ SALAI) 7. MAIDEEN PALLI STREET, KARAIKAL - 609 602. 8. OVERSEAS ELECTORS
52	11 - Kadar Sulthan	03/11/1	Govt. High School (West-I), Masthanpalli Street, Karaikal - 609 602	1. LEMMAIRE STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - DOOR NO. 1 TO 77) (SOUTH SIDE - DOOR NO. 2 TO 42 & 56 TO 88) 2. LEMMAIRE NAGAR, KARAIKAL - 609 602. 3. THIRUNALLAR ROAD, KARAIKAL - 609 602. (SOUTH SIDE - BHARATHIYAR ROAD TO VANJAR RIVER) 4. SEMIYAN KULAM, KARAIKAL - 609 602. 5. RAVANNA NAGAR, THIRUNALLAR ROAD, KARAIKAL - 609 602. 6. THAVASU NADAR THOTTAM, KARAIKAL - 609 602. 7. RAMAIA NAGAR, KARAIKAL - 609 602.
53	11 - Kadar Sulthan	03/11/2	Govt. High School (West-II), Masthanpalli Street, Karaikal - 609 602	1. MUSTHAF A KAMAL STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - THIRUNALLAR ROAD TO DUPLEX STREET), DOOR NO. (35 TO 67) (WEST SIDE - THIRUNALLAR ROAD TO LEMMAIRE STREET), DOOR NO. (22 TO 66) 2. GANAPATHY NAGAR, KARAIKAL - 609 602. 3. I- CROSS STREET, GANAPATHY NAGAR, KARAIKAL - 609 602. 4. II-CROSS STREET, LEMMAIRE NAGAR, KARAIKAL - 609 602. 5. II- CROSS STREET, GANAPATHY NAGAR, KARAIKAL - 609 602. 6. PUSPA NAGAR, KARAIKAL - 609 602. 7. III- CROSS STREET, GANAPATHY NAGAR, KARAIKAL - 609 602. 8. Overseas Electors

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
54	11 - Kadar Sulthan	03/11/3	Govt. High School (East), Masthanpalli Street, Karaikal - 609 602	1. SUNNAMBUKARA STREET, KARAIKAL - 609 602. 2. NOOLKADAI STREET, KARAIKAL - 609 602. (TIRUNALLAR ROAD TO LEMMAIRE STREET, DOOR NO.1 TO 52) 3. MASTHAN PALLI STREET, KARAIKAL - 609 602. (TIRUNALLAR ROAD TO DUPLEX STREET, DOOR NO.51 TO 114) 4. KADAR SULTHAN STREET, KARAIKAL - 609 602. 5. SUNNAMBUKARA STREET, KARAIKAL - 609 602. (WEST SIDE - TIRUNALLAR ROAD TO PASSAGE) (EAST SIDE - TIRUNALLAR ROAD TO LEMMAIRE STREET, DOOR NO.1 TO 39) 6. I-CROSS STREET, LEMMAIRE NAGAR, KARAIKAL - 609 602. 7. II-CROSS STREET, LEMMAIRE NAGAR, KARAIKAL - 609 602.
55	11 - Kadar Sulthan	03/11/4	Muslim Educational Society, Govt. aided High School (South), Musthafa Kamal Street, Karaikal - 609 602	1. SUBRAMANIA BHARATHIAR STREET, KARAIKAL - 609 602. (WEST SIDE - TIRUNALLAR ROAD TO DUPLEX ROAD) (DOOR NO.75 TO 141) 2. MUSTHAF KAMAL STREET, KARAIKAL - 609 602. 3. SUBRAMANIA BHARATHIAR ROAD, KARAIKAL - 609 602. 4. AANAI PILLAI MARICAR STREET, KARAIKAL - 609 602. 5. VARAVUKUTTAL STREET, KARAIKAL - 609 602. 6. KALMATTU STREET, KARAIKAL - 609 602. 7. KOMSIAM KATTALAI, KARAIKAL - 609 602. 8. PANAGARAI STREET, KARAIKAL - 609 602. 9. OVERSEAS ELECTORS
56	11 - Kadar Sulthan	03/11/5	Muslim Educational Society, Govt. aided High School (West), Musthafa Kamal Street, Karaikal - 609 602	1. DUPLEX STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - DOOR NO.2 TO 20 AND 32 TO 60), (SOUTH SIDE DOOR NO.1 TO 29) 2. NEELA KIDANGU STREET, KARAIKAL - 609 602. (SOUTH SIDE DOOR NO.2 TO 22) (NORTH SIDE - DOOR NO.1 TO 18), (MASTANPALLI ROAD TO BHARATHIAR ROAD) 3. VALLAL SEETHAKADI STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - DOOR NO.1 TO 31), (SOUTH SIDE DOOR NO.2 TO 14) 4. SANAKKARA STREET, KARAIKAL - 609 602. 5. CHINNATHAMBI NAGAR, VALLAL SEETHAKADI STREET, KARAIKAL - 609 602. 6. P.S.R. GOLD NAGAR, KARAIKAL - 609 602. 7. MARIAM AVENUE, KARAIKAL - 609 602.
57	12 - Kothukulam	03/12/1	Mayor Packrisamy Pillai Thirumana Mandapam (North-East), Karaikal - 609 602	1. SUNNAMBUKARA STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - LEMERE ROAD TO VANJIYAR), (WEST SIDE - WALKWAY TO WANJIARU) 2. LEMMAIRE STREET, KARAIKAL - 609 602. (SOUTH SIDE DOOR NO. 44 TO 54) 3. NOOLKADAI STREET, KARAIKAL - 609 602. 4. KIDAR PALLI STREET, KARAIKAL - 609 602. 5. VANDIKARA STREET, KARAIKAL - 609 602. (LEMMMAIRE STREET TO KIDAR PALLI STREET)
58	12 - Kothukulam	03/12/2	Mayor Packrisamy Pillai Thirumana Mandapam (North-West), Karaikal - 609 602	1. KAZIAR STREET, KARAIKAL - 609 602. 2. THOMAS ARUL STREET, PUDHU NAGAR, KARAIKAL - 609 602. (VANJAR RIVER TO BHARATHIAR ROAD)

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
59	12 - Kothukulam	03/12/3	Govindasamy Pillai Govt. High School (East), Bharathiyar Salai, Karaikal - 609 602	1. DUPLEX STREET, KARAIKAL - 609 602. 2. VALLAL SEETHAKADI STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - 33 TO 41) (WEST SIDE - 16 TO 66) 3. UMARUPULAVAR STREET, KARAIKAL - 609 602. 4. SANARA STREET, KARAIKAL - 609 602.
60	12 - Kothukulam	03/12/4	Govindasamy Pillai Govt. High School (West), Bharathiyar Salai, Karaikal - 609 602	1. N. S.C. BOSE STREET, KARAIKAL - 609 602. (DR. IQBAL STREET TO KAIYAR STREET) 2. MEERAPALLI THOTTAM, KARAIKAL - 609 602. 3. DR. IQBAL STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - DOOR NO. 2 TO 36 - THOMAS ARUL STREET TO KIRAMBUTHOTTAM SOUTH STREET), (WEST SIDE - DOOR NO. 1 TO 31 - THOMAS ARUL STREET TO ARASALRU RIVER) 4. OVERSEAS ELECTORS
61	12 - Kothukulam	03/12/5	Govindasamy Pillai Govt. High School (North), Bharathiyar Salai, Karaikal - 609 602	1. SUBRAMANIA BHARATHIAR STREET, KARAIKAL - 609 602. 2. MUSTHAF KAMAL STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - DUPLEX STREET TO KIDAR PALLI STREET) (WEST SIDE - LEMMAIRE STREET TO KIDAR PALLI STREET) 3. THOMAS ARUL STREET, KARAIKAL - 609 602. (VANJIYAR RIVER TO BHARATHIYAR ROAD) 4. KUCHIWADI LANE, KARAIKAL - 609 602. 5. THEITHA STREET, KARAIKAL - 609 602. (VANDIKARA STREET TO BHARATHIYAR ROAD) 6. KOTTAMETTU STREET, KARAIKAL - 609 602. 7. OLD MAYANA STREET-I, KARAIKAL - 609 602. 8. OLD MAYANA STREET- II, KARAIKAL - 609 602. 9. VANDIKARA LANE, KARAIKAL - 609 602. (KAIYAR STREET TO BHARATHIYAR ROAD) 10. SUBRAMANIA BHARATHIYAR STREET, KARAIKAL - 609 602. 11. DR. AMBEDKAR STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - 1 TO 15) (SOUTH SIDE - 2 TO 16) (KAIYAR STREET TO BHARATHIYAR ROAD) 12. OVERSEAS ELECTORS
62	13 - Anthoniarkoil	03/13/1	Dr.S.R. Aranganathan Govt. Public Library, Chruch Street, Karaikal - 609 602	1. AMMUKUTTI SANTHU, KARAIKAL - 609 602. 2. SUBRAMANIA BHARATHIAR STREET, KARAIKAL - 609 602. (EAST SIDE - FROM THOMAS ARUL ROAD TO MARKET ROAD DOOR NO.18 TO 134) 3. NEELA KIDANGU STREET, KARAIKAL - 609 602. (BHARATHIYAR ROAD TO CHURCH STREET DOOR NO. 23 TO 76) 4. MARKET STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO KAMARAJARSALAIDOOOR No. 27 TO 90), (SOUTH SIDE - BHARATHIYAR ROAD TO KAMARAJARSALAIDOOOR No. 63 TO 110) 5. LEMMAIRE STREET, KARAIKAL - 609 602. (BHARATHIYAR ROAD TO CHURCH STREET DOOR No. 81 TO 280) 6. CHURCH STREET, KARAIKAL - 609 602. (MARKET STREET TO THOMAS ARUL STREET DOOR No. 81 TO 280) 7. SUBRAMANIA BHARATHIYAR ROAD, KARAIKAL - 609 602. 8. THIRUNALLAR ROAD, KARAIKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO KAMARAJARSALAIDOOOR No. 10 TO 114), (SOUTH SIDE - BHARATHIYAR ROAD TO RAILWAY PLAT FORM) 9. CHURCH STREET, KARAIKAL - 609 602. 10. KUPPAN CHETTY STREET, KARAIKAL - 609 602. 11. VAYALKARAI STREET, KARAIKAL - 609 602. 12. VAYAL KARAI STREET, KARAIKAL - 609 602. 13. MARKET STREET, KARAIKAL - 609 602

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
63	13 - AnthoniarKoil	03/13/2	AyiraVaisiyar Kaliyana Mandapam, Thirunallar Road, Karaikal - 609 602	<p>1.KAMARAJAR SALAI, KARAIKAL - 609 602. (EAST SIDE - THIRUNALLAR ROAD TO DUPLEX ROAD AND THEITHA STREET TO THOMAS ARUL ROAD DOOR NO.64 TO 92 AND 96 TO 168) (DOOR NO.8 TO 17, 83 TO 188 (WEST SIDE - THIRUNALLAR ROAD TO THOMAS ARUL ROAD TO) (DOOR NO.56 TO 108)</p> <p>2. THIYAGARAJAR STREET, KARAIKAL - 609 602.(TIRUNALLAR ROAD TO DUPLEX STREET DOOR No. 10 to 85)</p> <p>3. THATTARA STREET, KARAIKAL - 609 602.</p> <p>4. MARIAMMAN KOVIL STREET, KARAIKAL - 609 602. (DUPLEX STREET TO MARKET STREETDOOR No. 1 to 68)</p> <p>5. KAMARAJAR STREET, KARAIKAL-609 602</p> <p>6. THAMBISA MARAICAR STREET, KARAIKAL - 609 602.</p> <p>1.DUPLEX STREET, KARAIKAL - 609 602.(NORTH SIDE - DOOR NO. 62 TO 102) (SOUTH SIDE - DOOR NO. 77 TO 91)</p> <p>2. DUPLEX STREET, KARAIKAL - 609 602.</p> <p>3. NONDY SOWRIRAJA PILLAI STREET, KARAIKAL - 609 602.</p> <p>4. DAVID PILLAI STREET, KARAIKAL - 609 602.</p> <p>5. THOMAS ARUL STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO ST. FRANCIS XAVIER STREET)</p> <p>6. MARUNDU KIDANGU STREET, KARAIKAL - 609 602.</p> <p>7. GNANAPRAKASAM STREET, KARAIKAL - 609 602. (DEITHA STREET TO THOMAS ARUL STREET)</p> <p>8. SOWRIYAR KOVIL STREET, KARAIKAL - 609 602. (DEITHA STREET TO THOMAS ARUL STREET)</p> <p>9. THEITHA STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO KAMARAJAR SALAI) (SOUTH SIDE - BHARATHIYAR ROAD TO ST. FRANCIS XAVIER STREET DOOR No. 2 TO 16)</p> <p>10. ROSE NAGAR, KARAIKAL - 609 602.</p> <p>11. JAWAHARLAL NEHRU STREET, KARAIKAL - 609 602.(DUPLEX STREET TO THOMAS ARUL STREET)</p> <p>12. THESTHA STREET, KARAIKAL - 609 602.(BHARATHIYAR ROAD TO JAWAHARLAL NEHRU STREET)</p> <p>13. DR. AMBEDKAR STREET, KARAIKAL - 609 602.(BHARATHIYAR ROAD TO KAMARAJAR SALAI) (DOOR NO. 1 TO 15, 2 TO16)</p> <p>14. KEEZHAVELI M.G.R. NAGAR, KARAIKAL - 609 602.</p> <p>15. EDEN PARK, BYEPASS ROAD, KEEZHAVELI, KARAIKAL - 609 602.</p>
64	13 - AnthoniarKoil	03/13/3	St. Mary's Hr. Sec. School, Church Street, Karaikal - 609 602	<p>1.THIRUNALLAR ROAD, KARAIKAL - 609 602.</p> <p>2. PERAMASAMY PILLAI STREET, KARAIKAL - 609 602.</p> <p>3. D.K. NAGAR, KARAIKAL - 609 602.</p> <p>4. VAYALKARAI STREET, KARAIKAL - 609 602.</p> <p>5. III-CROSS STREET, D.K. NAGAR, KARAIKAL - 609 602.</p> <p>6. OLD VEGETABLE MARKET STREET, KARAIKAL - 609 602.</p> <p>7. KEEZHAVELI NONDI THIDAL, KARAIKAL - 609 602.</p> <p>8. KEEZHAVELI BYE-PASS ROAD, KARAIKAL - 609 602. (CHANNEL IN NORTH SIDE TO CHANNEL IN SOUTH SIDE)</p> <p>9. ABDUL KALAM NAGAR, KEEZHAVELI BYE-PASS ROAD, KARAIKAL - 609 602.</p> <p>10. SELLAMMAL NAGAR, BYE PASS ROAD, KARAIKAL - 609602.</p> <p>11. OVERSEAS ELECTORS</p>
65	13 - AnthoniarKoil	03/13/4	AyiraVaisiyaThirumana Mandapam (West), Thirunallar Road, Karaikal - 609 602.	

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
66	14 - Madhagadi	03/14/1	Vidyodhaya School (East), Sethilal Nagar, Karaikal - 609 602	1. KAMARAJAR SALAI, KARAIKAL - 609 602. (EAST SIDE - DUPLEX ROAD TO THEIDA ROAD) AND (THOMAS ARUL ROAD TO NSC BOSE STREET) (WEST SIDE - THOMAS ARUL ROAD TO NSC BOSE STREET) 2. THOMAS ARUL STREET, KARAIKAL - 609 602. 3. THOMAS ARUL STREET (MUNICIPAL COLONY), KARAIKAL - 609 602. 4. GNANAPRAKASAM STREET, KARAIKAL - 609 602. (THOMAS ARUL STREET TO POLICAN STREET) 5. THOMAS ARUL STREET, KARAIKAL - 609 602. (BHARATHIYAR ROAD TO BY PASS ROAD) (SAIN FRANCIS XAVIER STREET TO BY PASS ROAD) 6. STALIN NAGAR, KARAIKAL - 609 602.
67	14 - Madhagadi	03/14/2	Govt. Smart Primary School (East), Sethilal Nagar, Karaikal - 609 602	1. PANANKOLLAI STREET (INDIRA NAGAR), KARAIKAL - 609 602. 2. SANDANAM PILLAI THIDAL, KARAIKAL - 609 602. 3. SOWRIAR KOVIL STREET, KARAIKAL - 609 602. 4. ANNA NAGAR (POLICAN STREET EAST), KARAIKAL - 609 602.
68	14 - Madhagadi	03/14/3	Govt. Smart Primary School (South), Sethilal Nagar, Karaikal - 609 602	1. BEACH ROAD, MARUTHI NAGAR, KARAIKAL - 609 602. 2. SETHILAL NAGAR (PANANKOLLAI STREET), KARAIKAL - 609 602. 3. BEACH ROAD, FATHIMA NAGAR, KARAIKAL - 609 602. 4. BEACH ROAD, CUSTOMS OFFICERS COLONY, KARAIKAL - 609 602. 5. BEACH ROAD, RADAR STATION, KARAIKAL - 609 602. 6. BEACH ROAD, GOVT. QUARTERS, KARAIKAL - 609 602. 7. I- CROSS STREET, BEACH ROAD, BHARATHI NAGAR, KARAIKAL - 609 602. 8. II- CROSS STREET, BEACH ROAD, BHARATHI NAGAR, KARAIKAL - 609 602.
69	14 - Madhagadi	03/14/4	Vidyodhaya School (West), Sethilal Nagar, Karaikal - 609 602	1. KIDANGU STREET, KARAIKAL - 609 602. 2. KIRAMBU THOTTAM, SOUTH STREET, KARAIKAL - 609 602. (SOUTH SIDE - DR. IQUBAL STREET TO CHURCH STREET) 3. KIRAMBU THOTTAM, MIDDLE STREET, KARAIKAL - 609 602. (NORTH SIDE - BHARATHIYAR ROAD TO CHURCH STREET) 4. KIRAMBU THOTTAM, NORTH STREET, KARAIKAL - 609 602. 5. VEERASAMY NAYAKKAR STREET, KARAIKAL - 609 602. 6. II- CROSS STREET, BEACH ROAD, BHARATHI NAGAR, KARAIKAL - 609 602. 7. POLICAN STREET, KARAIKAL - 609 602. 8. POLICAN MUDJUKKU, KARAIKAL - 609 602. 9. KEEZHAVELI METTU STREET, KARAIKAL - 609 602. 10. RAJIVE GANDHI NAGAR, KEEZHAVELI, KARAIKAL - 609 602. 11. KEEZHAVELI PERIYAPANNAL, KARAIKAL - 609 602. 12. OVERSEAS ELECTORS
70	14 - Madhagadi	03/14/5	Govt. Smart Primary School (South), Sethilal Nagar, Karaikal - 609 602	1. DUPLEX STREET, KARAIKAL - 609 602. (SOUTH SIDE - DOOR NO. 93 TO 109) 2. N. S.C. BOSE STREET, KARAIKAL - 609 602. (DR. IQUBAL STREET TO KAMARAJAR STREET) 3. THIYAGARAJAR STREET, KARAIKAL - 609 602. (DUPLEX STREET TO DR. AMBETHKAR STREET) 4. CHURCH STREET, KARAIKAL - 609 602. (THOMAS ARUL STREET TO NSC BOSE STREET) 5. JAWAHARLAL NEHRU STREET, KARAIKAL - 609 602. (THOMAS ARUL STREET TO NSC BOSE STREET) 6. SUBRAMANIA BHARATHIYAR STREET, KARAIKAL - 609 602. 7. DR. AMBEDKAR STREET, KARAIKAL - 609 602. (KAMARAJAR SALAI TO THOMAS ARUL STREET)

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
71	15 - Dharmapuram	03/15/1	Govt. Middle School (North), Pallivasal Street, Puduthurai, Karaikal - 609 602	1. THERAKKULAM MUTHUMARIAMMAN KOVIL STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609602. 2. JINNA STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 3. PALLIVASAL STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 4. NORTH STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 5. MELA THOPPU STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 6. MELA THERU, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 7. PILLAIYAR KOVIL STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 8. THERAKULAM KALIAMMAN KOVIL STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 9. OVERSEAS ELECTORS
72	15 - Dharmapuram	03/15/2	Govt. Middle School (East- North), Pallivasal Street, Puduthurai, Karaikal - 609 602	1. I-CROSS STREET, KARIM NAGAR, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 2. SOWRIYAR KOVIL STREET, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 3. SAMEER NAGAR, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 4. UDHAYAM GARDEN, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 5. KAREEM NAGAR, PUDHUTHURAI ROAD, KARAİKAL - 609 602. 6. I-CROSS STREET, MAJESTIC COLONY, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 7. ASMA AVENUE, DHARMAPURAM ROAD, DHARMAPURAM, KARAİKAL - 609 602.
73	15 - Dharmapuram	03/15/3	Govt. Middle School (East-South), Pallivasal Street, Puduthurai, Karaikal - 609 602	1. MAIN ROAD, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 2. I-CROSS STREET, THAYAR COLONY, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 3. RASI NAGAR, PUDHUTHURAI ROAD, KARAİKAL - 609 602. 4. BHARATHIDASAN NAGAR, PUDHUTHURAI ROAD, KARAİKAL - 609 602. 5. THAYAR NAGAR, PUDHUTHURAI ROAD, KARAİKAL - 609 602. 6. SAMATHTHUVAPURAM, PUDHUTHURAI, KARAİKAL - 609 602. 7. OVERSEAS ELECTORS
74	15 - Dharmapuram	03/15/4	Govt. Primary School (East), Sivan Koil Street, Dharmapuram, Karaikal - 609 602	1. SOUTH STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 2. MADAVILAGAM, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 3. KUYAVAR STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 4. EAST STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 5. KULATHTHUMETTU STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 6. SANNATHI STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 7. SRI YAZMURINATHAR NAGAR, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 8. MAIN ROAD, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 9. OVERSEAS ELECTORS
75	15 - Dharmapuram	03/15/5	Govt. Primary School (West), Sivan Koil Street, Dharmapuram, Karaikal - 609 602	1. BARMA STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 2. NEDUNTHURU, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 3. KARUVAKULAM, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 4. MELA THERU, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 5. NORTH STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 6. SEBASTHIAR KOVIL STREET, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 7. SAKTHI NAGAR, DHARMAPURAM, KARAİKAL - 609 602. 8. THILLAI NAGAR, DHARMAPURAM, KARAİKAL - 609 602.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
				9. NORTH PET, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 10. SIVAN EAST STREET, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 11. YAHAIYA NAGAR, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 12. I-CROSS STREET, ABR NAGAR, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 13. SRI GURUMOORTHY NAGAR, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 14. NITHISH NAGAR, SOUTH STREET, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 15. UTHIRAPATHY NAGAR, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 16. BERLIN NAGAR, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 17. THAI NAGAR, DHARMAPURAM, KARAIKAL - 609 602. 18. KURINJI NAGAR, DHARMAPURAM, KARAIKAL 19. OVERSEAS ELECTORS
76	15 - Dharmapuram	03/15/6	Govt. Primary School, Thirunallar Road, Patchur, Karaikal - 609 602	1. NORTH STREET, PATCHUR, KARAIKAL - 609 602. 2. THIRUVALLUVAR NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602. 3. SIVAN KOVIL STREET, THAKKALUR, KARAIKAL - 609 602. 4. SOUTH STREET, THAKKALUR, KARAIKAL - 609 602. 5. NORTH STREET, THAKKALUR, KARAIKAL - 609 602. 6. MAIN ROAD, THAKKALUR, KARAIKAL - 609 602. 7. PALLA THERU, THAKKALUR, KARAIKAL - 609 602. 8. THAKKALUR PET, THAKKALUR, KARAIKAL - 609 602. 9. MELA PUTHAMANGALAM, THAKKALUR, KARAIKAL - 609 602. 10. KEEZHA PUTHAMANGALAM, THAKKALUR, KARAIKAL - 609 602. 11. KEEZHA UTHIRANKUDY, THAKKALUR, KARAIKAL - 609 602. 12. THIRUNALLAR ROAD, PATCHUR, KARAIKAL - 609 602. 13. JAYAM NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602.
77	15 - Dharmapuram	03/15/7	Community Hall, Patchurpet, Patchoor, Karaikal - 609 602	1. P.S.R. NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602. 2. PATCHUR PET, PATCHUR, KARAIKAL - 609 602. 3. NORTH PET, PATCHUR, KARAIKAL - 609 602. 4. NOOLATRANKARAI STREET - THIRUNALLAR ROAD, PATCHUR, KARAIKAL - 609 602. 5. SAKKILIAP PET (SOUTH), PATCHUR, KARAIKAL - 609 602. 6. SAKKILIAP PET (NORTH), PATCHUR, KARAIKAL - 609 602. 7. KAJIAMMAN KOVIL STREET, PATCHUR, KARAIKAL - 609 602. 8. SAUTHA NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602. 9. NANJIRAN KOTTAI STREET, PATCHUR, KARAIKAL - 609 602. 10. PARANGIMALAI PET, PATCHUR, KARAIKAL - 609 602. 11. UNIQCON TOWER, THIRUNALLAR ROAD, PATCHUR, KARAIKAL - 609 602. 12. THILLAI NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602. 13. SRI LAKSHMI KALYAN NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602. 14. AMANDIN NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602. 15. MAHATMA GANDHI NAGAR, THIRUNALLAR ROAD, PATCHUR, KARAIKAL - 609 602. 16. SARASWATHY NAGAR, PATCHUR, KARAIKAL - 609 602.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
78	16 - Oduthurai	03/16/1	Perunthalaivar Kamarajar Administrative Complex (South), Madagady, Karaikal - 609 602	1. I-CROSS STREET, THOMAS ARUL THIDAL KARAIKAL - 609604. 2. II-CROSS STREET, THOMAS ARUL THIDAL, KARAIKAL - 609 604. 3. III-CROSS STREET, THOMAS ARUL THIDAL, KARAIKAL - 609 604. 4. IV-CROSS STREET, THOMAS ARUL THIDAL, KARAIKAL - 609 604. 5. THOMAS ARUL THIDAL, KARAIKAL - 609 604.
79	16 - Oduthurai	03/16/2	Perunthalaivar Kamarajar Administrative Complex (North), Madagady, Karaikal - 609 602	1. SESHAMOOLAI SALAI, ODUTHURAI, KARAIKAL - 609 604. 2. NADU ODUTHURAI, KARAIKAL - 609 604. 3. UDAIYAN THIDAL, KARAIKAL - 609 604. 4. BLOCK No.2, SESHAMOOLAI ROAD (LANE), KARAIKAL - 609 604. 5. KARUKKALACHERRY ROAD, ODUTHURAI, KARAIKAL - 609 604. 6. AKKARAI KULATHU STREET, ODUTHURAI, KARAIKAL - 609 604. 7. SUBBAYYA PILLAI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 8. ANTHONIAR KOVIL STREET, MADAGADI, KARAIKAL - 609 604. 9. POLICE QUARTERS, VIZHITHIYUR ROAD, KARAIKAL - 609 604. 10. VIZHIDIYUR ROAD, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 11. MURUGAIYA PILLAI NAGAR, MADAGADI, KARAIKAL - 609 604. 12. NAGORE ROAD, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 13. ANTHONIAR KOVIL STREET, KEEZHA ODUTHURAI, KARAIKAL - 609 604. 14. PALLA THERU, KEEZHA ODUTHURAI, KARAIKAL - 609 604. 15. KUYAVAN CHAVADY, KALAMMAN KOVIL STREET, KARAIKAL - 609 604. 16. KUYAVAN CHAVADY, MAIN ROAD, KARAIKAL - 609 604. 17. KUYAVAN CHAVADY LANE, KARAIKAL - 609 604. 18. SATHYA SAI NAGAR, AMMALCHATHIRAM, ODUTHURAI, KARAIKAL - 609 604. 19. PRAVEEN NAGAR, KEEZHA ODUTHURAI, KARAIKAL - 609 604. 20. NAGORE MAIN ROAD, KEEZHA ODUTHURAI, KARAIKAL - 609 604. 21. SHYAMALA GARDEN, NADUODUTHURAI, KARAIKAL - 609604. 22. SRI VEMBADI AMMAN NAGAR, NADUODUTHURAI, KARAIKAL - 609 604.
80	16 - Oduthurai	03/16/3	Govt. Primary School (East), Kuyavanchavady, KeezhaOduthurai, Karaikal - 609 604	
81	16 - Oduthurai	03/16/4	Govt. Primary School (West), Kuyavanchavady, KeezhaOduthurai, Karaikal - 609 604	1. NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 2. I-CROSS STREET, NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 3. II-CROSS STREET, NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 4. III-CROSS STREET, NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 5. IV-CROSS STREET, NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 6. V-CROSS STREET, NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 7. VI-CROSS STREET, NETHAJI NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
				8. II- CROSS STREET, NETHAJI NAGAR EXTENSION, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 9. IV-CROSS STREET, NETHAJI NAGAR EXTENSION, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 10. ANNAI GRACE NAGAR, AMMALCHATHIRAM, KARAIKAL - 609 604. 11. CEYON NAGAR, KUYAVAN CHAVADY, KEEZHAODUTHURAI, KARAIKAL - 609 604. 12. SAI KOKILAMBAL NAGAR, KEEZHA ODUTHURAI, NAGORE ROAD, KARAIKAL - 609 604.
82	16 - Oduthurai	03/16/5	Govt. Smart Primary School, MariammanKoil Street, Melaoduthurai, Karaikal - 609 604	1. MANDAPA STREET, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 2. WEST STREET, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 3. KEEZHA THERU, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 4. ANTHONIYAR KOVIL STREET, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 5. MARIAMMAN KOVIL STREET, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 6. MANJUVADI PET, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 7. IYANAR KOVIL STREET, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604. 8. MAIN ROAD, MELA ODUTHURAI, KARAIKAL - 609 604.
83	17 - Akkaraivattam	03/17/1	Govt. Primary School, Tsunami Nagar, Karukalachery, Karaikal - 609 604	1. NORTH STREET, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 2. L.G.R. NAGAR, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 3. PILLAIYAR KOIL STREET, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 4. SOUTH STREET, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 5. WEST STREET, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 6. PUDHU THERU, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604.
84	17 - Akkaraivattam	03/17/2	Govt. High School (East), Kammaalar Street, Akkaraivattam, Karaikal - 609 604	1. WEST STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 2. SOUTH STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 3. KAMMALAR STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 4. CAVARA STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 5. NORTH STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 6. SIVAN NORTH STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 7. PETTAI STREET, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 8. KARUMARIAMMAN KOIL STREET, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 9. 2ND CROSS STREET TSUNAMI NAGAR, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604. 10. TSUNAMI NAGAR, KARUKKALACHERRY, NERAVY, KARAIKAL - 609604.
85	17 - Akkaraivattam	03/17/3	Govt. High School (West), Kammaalar Street, Akkaraivattam, Karaikal - 609 604	1. AKKARAIVATTAM PET, NERAVY, KARAIKAL - 609604. 2. EAST STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 3. PILLAYAR KOIL STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 4. ANNA NAGAR, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 5. ANTHONIYAR KOVIL STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 6. MADHAKOVIL STREET (UPPALAM PET), AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 7. VALLUVAR STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 8. PERUMAL KOIL STREET, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604. 9. MAIN ROAD, AKKARAIVATTAM, NERAVY, KARAIKAL - 609604.

Sl. No.	Number and Name of the Ward	Sl. No. of Polling Station	Building in which it is located	Polling Area
86	17 - Akkaraivattam	03/17/4	Govt. Primary School, Kovilpathu, Neravy, Karaikal - 609 604	1. NADUKALAM PET, NERAVY, KARAİKAL - 609604. 2. KOVILPATHU STREET, NERAVY, KARAİKAL - 609604. 3. KOVILPATHU PET, NERAVY, KARAİKAL - 609604. 4. PUTHUMANAI STREET, NERAVY, KARAİKAL - 609604. 5. POOSAI MANDAPAM, NERAVY, KARAİKAL - 609604. 6. NADUKKALAM, NERAVY, KARAİKAL - 609604. 7. ELANDHAR THAIKKAL, NERAVY, KARAİKAL - 609604. 8. ATTRANKARAI STREET, T.R. PATTINAM, KARAİKAL - 609606. 9. MUTTUSAVADI, NERAVY, KARAİKAL - 609604. 10. MADHAGADI ATRANGARAI THERU, KOVILPATHU, NERAVY, KARAİKAL - 609604. 11. HIGHWAY NAGAR, NAGORE MAIN ROAD, NERAVY, KARAİKAL - 609604. 12. NAGORE MAIN ROAD, POOSAI MANDAPAM, NERAVY, KARAİKAL-609604 13. KAVERI NAGAR, NAGORE MAIN ROAD AKKARAIVATTAM, NERAVY, KARAİKAL - 609604 14. M.A.R. NAGAR, KOVILPATHU, NERAVY, KARAİKAL - 609604. 15. K.K.NAGAR, NAGORE MAIN ROAD AKKARAIVATTAM, KARAİKAL - 609604. 16. SHANTHI NAGAR, NERAVY, KARAİKAL - 609604. 17. KOVILPATHU, NERAVY, KARAİKAL - 609604.